



# ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය

අංක 10,983—1956 ඔක්තෝබර් 19 වැනි සිකුරාදා

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

## III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙන් වෙන්ම බැඳ නඩංගු ගැනිම් පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

පිට	පිට
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දන්වීම් —	ඉඩම් නිරවුල් කිරීමේ නිරුධාරණ විසින් ඉඩම් විකිණීම —
පුරාණික දන්වීම්	බස්නාහිර පළාත
අවසාන නියෝග	මධ්‍යම පළාත
ආණ්ඩුවේ ඒජන්තු වරුන් විසින් ඉඩම් විකිණීම —	දකුණු පළාත
බස්නාහිර පළාත	උතුරු පළාත
මධ්‍යම පළාත	නැගෙනහිර පළාත
දකුණු පළාත	වයඹ පළාත
උතුරු පළාත	උතුරු මැද පළාත
නැගෙනහිර පළාත	ඌව පළාත
වයඹ පළාත	සබරගමු පළාත
උතුරු මැද පළාත	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දන්වීම්
ඌව පළාත	ඉඩම් සංවිධාන ආඥාපණන යටතේ දන්වීම්
සබරගමු පළාත	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දන්වීම්
	ඉඩම් පිළිබඳ විවිධ දන්වීම්
	ඉඩම් හිමි ගැමි ක්‍රමය යටතේ ඉඩම් දීම
	1391
	1398

### ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දන්වීම්

අංකය කිව ඒ 296/පේ 56 එව 220

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ මොරටු පළාත් ආණ්ඩු සභාව තුළ රුවන්වත්තේ කොළඹ ගඟු පාරේ පිහිටි වරපණම් නො 583, 589 591 සහ 593 දරණ "ලීන් ග්‍රෝව්" නමැති ඉඩමෙන් රුඹ 1ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට නැගිහිය යු ඇල් පී ද සොයිසා මහතාගේ උරුමක් කාරයින් අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට කොළඹ-ගාල්ල ප්‍රධිබ පාර, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්

1391—J N B 59275—890 (10/56)  
E 1

(මොරටුවේ සි බබ්ලිම් ද මැල් සහතික ලත් මිත්‍රමඤ්ඤ මහත්මයා යේ 1956 ඔක්තෝබර් 1 වැනි දින නො 1,229 දරණ සිතියමේ විස්තර කරන ඉඩම)

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 සැප්තැම්බර් 22 වැනි දින  
කොළඹ

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත දක්වන මාසිම් ඇතුළත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදියම් පාලක නිලධාරීතුමාගේ කොසායයේ හසුගස් තලාව ගම් මුලාදැනිතැනගේ කොසායයේ හසුගස් තලාව ගමේ පිහිටි ගුරුකම්මය ගල් නමැති ඉඩමේ කොටසක් වන අක්කර 1, රුඩ් 3, පර්චස් 0, ඉඩම් කැබැල්ල, ඊට මාසිම් —

උතුරට හසුගස් තලාව වැව, නැගෙනහිරට දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය 56/56 ඇල් 129

1956 සැප්තැම්බර් 22 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් බී 2270/පේ 55 ඇල් ජී 536

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතර වැල්ලබඩ පත්තුව සහ කවචන් සතර තුළ කඩවිදිය උතුරේ (මාතර නගර සහ මාසිම් තුළ) පිහිටි හල්පහේ නවත්න (අංක 025/41-4 (East) දරණ මාතර නගර මැනිම් සහ වරිපනම් සිතියමේ අංක 168 දරණ කැබෙල්ල) නමැති ඉඩමෙන් රුඩ් 2 පර්චස් 20 පමණ බිම් ප්‍රමාණයකින් යුත් ඉඩම් කැබලි දෙකක්

ප්‍රසිද්ධ වෙළඳාමේ පොළ සඳහා අවශ්‍ය ඉඩමට මාසිම්

උතුරට අංක 025/41-4 (East) දරණ මාතර නගර මැනිම් සහ වරිපනම් සිතියමේ අංක 118 දරණ කැබෙල්ල, නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස (හල්පහේ නවත්න), දකුණට අංක 025/41-4 (East) දරණ මාතර නගර මැනිම් සහ වරිපනම් සිතියමේ අංක 170 දරණ කැබෙල්ල, බස්නාහිරට බතුනා පාර පාර නැතිම සඳහා අවශ්‍ය ඉඩමට මාසිම්

උතුරට අංක 025/41-4 (East) දරණ මාතර නගර මැනිම් සහ වරිපනම් සිතියමේ අංක 118 සහ 119 දරණ කැබලි, නැගෙනහිරට අංක 025/41-4 (East) දරණ මාතර නගර මැනිම් සහ වරිපනම් සිතියමේ අංක 247 දරණ කැබෙල්ල සහ පාරක්, දකුණට එම ඉඩමේ (හල්පහේ නවත්න) ඉතිරි කොටස, බස්නාහිරට එම ඉඩමේ (හල්පහේ නවත්න) ඉතිරි කොටස,

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 සැප්තැම්බර් 22 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් බී 2286—පේ 56 ඊ 245

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ උරුමුත්ත යන ගමෙහි පිහිටි උරුමුත්තවත්ත (ඇෆ් වි පී 68වේ 82බී 1 යන කැබැල්ල) යන ඉඩමෙන් අක්කර 2ක පමණ විශාල ඈති බිම් කොටසක් ඊට මාසිම් —

උතුරට සහ නැගෙනහිරට උරුමුත්ත-මාකන්දුර ගම්සහ පාර, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමෙන්ම ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 සැප්තැම්බර් 22 වැනි දින  
කොළඹ

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් මාසිම් වලින් වටවූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ සම්මන් තුරෙහි පත්තුවේ ඉරක්කමම ගමේ පිහිටි මට්ටුක්කඩුවේලි නමවූ ඉඩමෙන් අක්කර 2, රුඩ් 2, පර්චස් 30ක පමණ වසපරියෙන් යුත්තවූ ඉඩමේ කොටස, ඊට මාසිම් —

උතුරට එ සිඳුලෙබ්බේ සහ ඇම් කලන්දර් ලෙබ්බේ හප්පියාර් අයිතිවාසිකම් කීයන ඉඩම, නැගෙනහිරට ගල්මය සංවර්ධන මණ්ඩලය සතු ඉඩම, දකුණට ගල්මය සංවර්ධන මණ්ඩලය සතු ඉඩම, බස්නාහිරට දෙළ

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අමාත්‍යාංශයේ අංකය 56 එල් 172  
මඩකලපුවේ දිශාපති කාර්යාලයේ අංකය එල් බී 3623

1956 සැප්තැම්බර් 30 වැනි දින  
කොළඹ

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුමිටි කෝරළයේ දකුණු කරදන වසමේ කරදන පිහිටි නොම්මර 219 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් නොම්මර 797 මෙන් දක්වා තිබෙන මැදගොඩ කඟන්ගේ වත්ත, මුරුකඟන්දේවත්ත මට්ටම්වේ වත්ත අරම්බේ වත්ත, හල්ලෙතේ මිටිට් වත්ත, ආහාර මිනිම්බිට් සහ ඉහළ ගෙදරවත්ත යන ඉඩමෙන් රුඩ් තුනක් පමණවූ බිම් කොටස, ඊට මාසිම් —

උතුරට නොම්මර 219 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් නො 775 ඇල නැගෙනහිරට යටිපහුවේ සිට වග දක්වා ඇති ප්‍රසිද්ධ පාර, දකුණට නොම්මර 219 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් නො 797හෝ ඉතිරි කොටස, බස්නාහිරට නොම්මර 219 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් 797හෝ ඉතිරි කොටස සහ එම ගම් සිතියමේ ලොට් නො 774 මෙන් දක්වා තිබෙන කරදන ආණ්ඩුවේ පිටිම් පාසැලේ ඉඩම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය 56 ඊ 46  
1956 සැප්තැම්බර් 22 වැනි දින  
කොළඹ

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) රත්නපුර දිස්ත්‍රික්කයේ අවකලන් කෝරළයේ මඩලගම පිහිටි අංක 19 දරණ අවසාන ගම් සිතියමේ ලොව අංක 10 ඒ පි මෙන් දක්වා තිබෙන පිලිවෙත් නමැති ඉඩමෙන් 438' X 33' ක් වූ ප්‍රමාණය, ඊට මැසීම —

ලකුරට: අංක 19 දරණ අවසාන ගම් සිතියමේ ලොව අංක 10 ඒ කිවි, දකුණට එම ලොව අංක 10 ඒ ඇත් සහ 220, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස

(2) රත්නපුර දිස්ත්‍රික්කයේ අවකලන් කෝරළයේ මඩලගම පිහිටි අංක 19 දරණ අවසාන ගම් සිතියමේ ලොව අංක 10 ඒ පි මෙන් දක්වා තිබෙන බලිගලපේ නමැති ඉඩමෙන් 429' X 33' ක් වූ ප්‍රමාණය, ඊට මැසීම —

ලකුරට: සහ දකුණට, එම ඉඩමේම ඉතිරි කොටස, නැගෙනහිරට ආණ්ඩුවේ ඉඩම (අංක 19 දරණ අවසාන ගම් සිතියමේ ලොව අංක 200), බටහිරට අංක 19 දරණ අවසාන ගම් සිතියමේ ලොව 10 බි

(3) රත්නපුර දිස්ත්‍රික්කයේ අවකලන් කෝරළයේ මඩලගම පිහිටි අංක 19 දරණ අවසාන ගම් සිතියමේ ලොව අංක 10 බි මෙන් දක්වා තිබෙන බලිගලපේ නමැති ඉඩමෙන් 396' X 33' ක් වූ ප්‍රමාණය, ඊට මැසීම —

ලකුරට සහ දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස, නැගෙනහිරට අංක 19 දරණ අවසාන ගම් සිතියමේ ලොව 10 ඒ පි, බස්නාහිරට එම ලොව 220

(4) රත්නපුර දිස්ත්‍රික්කයේ අවකලන් කෝරළයේ මඩලගම පිහිටි අංක 19 දරණ අවසාන ගම් සිතියමේ ලොව 10 ඒ කිවි මෙන් දක්වා තිබෙන පිලිවෙත් නමැති ඉඩමෙන් 99' X 33' ක් වූ ප්‍රමාණය, ඊට මැසීම —

ලකුරට අංක 19 දරණ අවසාන ගම් සිතියමේ ලොව 10 ඒ බි, දකුණට එම ලොව 10 ඒ පි, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස

සි පි ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති අංකය ජේ 56 ඇල් 265 1956 සැප්තැම්බර් 25 වැනි දින කොළඹ

**1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට පාර්ලිමේන්තු පරිසරයේ ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

— කැලේ පි දිස්ත්‍රික්කයේ දෙගිගමපල් කෝරළේ සහ පහත බුලත්ගම ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමාගේ කොටසට අයත් ඉඩුලාන වසමේ නියුන්කැල්ල ගමේ පිහිටා තිබෙන හල්පොත්තො: වත් නමැති ඉඩමෙන් පර්චස් 10ක් පමණ ප්‍රමාණය වූ බිම් කොටස, ඊට මැසීම —

ලකුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට මය, දකුණට, ආර් බී ඇල, බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

සි පි ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති අංකය ජේ 56 ඇල් 130/ඇල් ඇම් 5614 1956 සැප්තැම්බර් 22 වැනි දින කොළඹ

අංකය ඇල් එච්/ඒ 224

**1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

බ්‍රූල් ජ්‍රැබෝ හෝ 4,041 පිහිටීම—බස්නාහිර පළාතේ කලුතර දිස්ත්‍රික්කයේ කලුතර තොටමුනේ දියලගොඩ හා මහපයගල යන ගම්වල

**කැබැල්ල 1**  
ඉඩමේ නම මඩමෙලටබාවන්ත හෙවත් දුම්මලමෝදරවත්ත, විස්තරය අවුරුදු 5-20 වයසැති පොල්ගස් තුනක් ඇති පොල් වත්ත, අයිතිකම් කියත්තා අගු රාජගුරු ප්‍රසාදීන් වහන්සේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 66

**කැබැල්ල 2**  
ඉඩමේ නම දුම්මලමෝදරවත්ත, විස්තරය අවුරුදු 50 ක් වයසැති පොල් ගස් 2 ක් ඇති පොල්වත්ත, අයිතිකම් කියන්නෝ මහේශාන දිසලගොඩ පදිංචි පිටර් ඇස් පෙරේරා, පි කිසිත්තක් කුරේ, හි බි සෙනවිරත්න, හි ජේ ප්‍රනාන්දු හෝනා, හි ජුන්සිස් ප්‍රනාන්දු, හි ඇල් මයිලන්තිනා සිල්වා හා බේරුවල මරක්කල වත්තෝ ඇම් ලුසියා පර්චිනන්චස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 225

**කැබැල්ල 3.**  
ඉඩමේ නම තුඩුවාවෙවත්ත, විස්තරය අවුරුදු 60 ක් වයසැති පොල් ගස් 1 ක් ඇති පොල්වත්ත හා උළුසෙවිලි කරනලද ගොඩනැගිලි 2 ක කොටසක් හා ලැලි බිත්තියක්, අයිතිකම් කියන්නෝ මහේශාන දියලගොඩ ඇම් ඇස් මෙන්සිස් හා ඒ සිසි හෝනා හා ආරච්චි පහින මහේශානා දියලගොඩ, අන්තෝනිගේ ජස්විතා ප්‍රනාන්දු, ප්‍රමාණය අ 0, රු 0, ප 65

**කැබැල්ල 4**  
ඉඩමේ නම තුඩුවාවෙවත්ත, විස්තරය උළු සෙවිලි කරනලද ගොඩනැගිලි 2 ක්, අයිතිකම් කියන්නෝ මහේශාන, දියලගොඩ හි ජී ප්‍රනාන්දු, හි සර්පිනු ප්‍රනාන්දු, හි සැල්පිනා ප්‍රනාන්දු, හි ඇනා මරියා අන්ද්‍රාදි, හි ඇන්තස් අන්ද්‍රාදි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

**කැබැල්ල 5**  
ඉඩමේ නම තුඩුවාවෙවත්ත, විස්තරය උළු සෙවිලි කරනලද ගොඩනැගිලි 2 ක්, අයිතිකම් කියන්නා ඇලිස්මැදුරේ දියලගොඩ මහේශාන පී ඩී ඇම් හෝනික් මරියල්, අ 0, රු 0 ප 13

**කැබැල්ල 6**  
ඉඩමේ නම තුඩුවාවෙවත්ත, විස්තරය උළු සෙවිලි කරනලද ගොඩ නැගිලි 2 කින් කොටසක්, අයිතිකම් කියන්නෝ දියලගොඩ මහේශාන, ඇල් ඇම් ඒල්ලේරා සිල්වා; ප්‍රමාණය අ 0, රු 0, ප 05

**කැබැල්ල 7.**  
ඉඩමේ නම තුඩුවාවෙවත්ත විස්තරය පොල්වත්තකින් කොටසක් (වගාව නැත) හා උළුසෙවිලි කරනලද ගොඩනැගිලි 2 කින් කොටසක්, අයිතිකම් කියන්නා දියලගොඩ, මහේශාන බබ්ලිට් ජී ප්‍රනාන්දු, ප්‍රමාණය අ 0, රු 0 ප 18

**කැබැල්ල 8**  
ඉඩමේ නම තුඩුවාවෙවත්ත, විස්තරය උළුසෙවිලි කරනලද ගොඩ නැගිලි 2 කින් කොටසක්, අයිතිකම් කියන්නෝ දියලගොඩ, මහේශාන හි මැතිවි, පී විරසිංහ, හි විල්ප්‍රසාදි, පී විරසිංහ හා ආරච්චි පහින, දියලගොඩ මහේශාන, කේ ඇම් සිසාරියස් ප්‍රනාන්දු, සිසිර ගිරි, ප්‍රමාණය අ 0, රු 0 ප 15

**කැබැල්ල 9**  
ඉඩමේ නම තුඩුවාවෙවත්ත, විස්තරය උළුසෙවිලි කරනලද ගොඩ නැගිලි 2 කින් කොටසක්, අයිතිකම් කියන්නා ඒ- සිසිහෝනා, දියල ගොඩ, මහේශාන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 13

**කැබැල්ල 10**  
ඉඩමේ නම තුඩුවාවෙවත්ත, විස්තරය වගාවක් නැති පොල් වත්තකින් කොටසක් හා උළු සෙවිලි කරනලද ගොඩනැගිලි 2, අයිතිකම් කියන්නා දියලගොඩ මහේශාන, පී ඩී ඇම් හෝනිස් ඇලිස් මැදුර, ප්‍රමාණය අ 0 රු 0, ප 28

**කැබැල්ල 11**  
ඉඩමේ නම තුඩුවාවෙවත්ත, විස්තරය වගාවක් නැති පොල් වත්තකින් කොටසක්, අයිතිකම් කියන්නා පිටර් ජී ඩයස්, බලය ලත් මිනිස්දෝරා නැත, කලුතර දකුණ, ප්‍රමාණය අ 0 රු 0, ප 06

**කැබැල්ල 12**  
ඉඩමේ නම තුඩුවාවෙවත්ත, විස්තරය උළු සෙවිලිකරනලද ගොඩ නැගිලි 2 කින් කොටසක්, අයිතිකම් කියන්නා දියලගොඩ මහේශාන, ජේ ඇල් ජොනානිස් සිල්වා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 03

**කැබැල්ල 13**  
ඉඩමේ නම තුඩුවාවෙවත්ත, විස්තරය වගාවක් නැති පොල් වත්තකින් කොටසක් හා උළු සෙවිලි කරනලද ගොඩනැගිලි 2 කින් කොටසක්; අයිතිකම් කියන්නා දියලගොඩ මහේශාන, ඇලිස් මැදුරේ, පී ඩී ඇම් හෝනිස් මරියල්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 05

කැබැල්ල 14

ඉඩමේ නම තුඩුවාවේවත්ත, විස්තරය වගාව නැති පොල් වත්තකින් කොටසක්, අයිතිකම් කියත්තා දියලගොඩ මග්ගොන, හී බි සෙනවිරත්න, ප්‍රමාණය අ 0, රු 0, ප 03

එකතුව අ 0, රු 1, ප 76

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 13 වැනි දින පෙරවරු 10ට මග්ගොන රජයේ පාසැල්දී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 4 වැනි දිනට මත්තෙන් එ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සහභාගයන් එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිකින් දැනුම්දිය යුතුයි

ඊ ඇම් ඩී වික්‍රමසිංහ,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 ඔක්තෝබර් 10 වැනි දින  
කම්බේපිය, කළුතර

අංකය ඇල් ඩී 604

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ජලානේ අංකය 2,154 පිහිටීම—මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදියම් පාලක නිලධාරීතුමාගේ කොසායයේ ගහපළාත කෝරළේ ගලඋඩ ගමේ

කැබැල්ල 4

ඉඩමේ නම ගොලවෙල්කන්ද, විස්තරය හේන, අයිතිකම් කියත්තා රෙජිනෝල් ඩී අර්නස්ට් ඉස්ට්පත් ද සොයිසා මහතා, ඒජන්තවරු සීමාසහිත කාසන් කුම්බැව් සහ සුමාගම, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 31

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 26 වැනි දින පස්වරු 3ට හතරන්කෙත තානාසම්පොලේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සහභාගයන් එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිකින් දැනුම්දිය යුතුයි

සී ජේ සේරසිංහ,  
ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1956 ඔක්තෝබර් 8 වැනි දින  
කම්බේපිය, නුවරඑළිය

අංකය ඇල් ඩී 1309

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ජලානේ අංක 2,378 පිහිටීම—මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදියම් පාලක නිලධාරීතුමාගේ කොසායයේ දිඹුල කෝරළේ තලවකැලේ ගමේ කොටසක්

කැබැල්ල 1 සහ 2

ඉඩමේ නම රත්නිල්ලකැලේ කොසායයේ හේලියැඩ්වත්ත, අයිතිකම් කියත්තෝ සීමාසහිත ලංකා වැවිලි සමාගම, ඉස්ක්‍රබ්, නුවරඑළිය, ඒජන්තවරු සීමාසහිත ජෝර්ජ් ස්ටුවර් සහ සමාගම කොළඹ, ප්‍රමාණය අ 4, රු 3, ප 395, (කැබැල්ල 1 අ 0, රු 2 ප 208, කැබැල්ල 2 අ 4, රු 1, ප 187)

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 29 වැනි දින පෙරවරු 1130ට හේලියැඩ්වත්තේ කන්තෝරුවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සහභාගයන් එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිකින් දැනුම්දිය යුතුයි

ඩී ඇල් පනම්බලන,  
ප්‍රාදේශීය ඉඩම් නිලධාරී තැන

1956 ඔක්තෝබර් 6 වැනි දින  
කම්බේපිය, නුවරඑළිය

මේ සම්බන්ධ සියලු ලියකියවිලිවල මේ නම්වරය සඳහන් කරන්න අංකය ඇල් ඒ/ඩී 65

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඇල් පිටිය ඇල හරහා අමුණක් ද වේලි සහ ඇලක්ද නැතිම පිහිස ඉඩම් ලබාගැනීම සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් 1954වර්ෂ ජනවාරි 28 වැනි දින නො ජේ/ඒ ඇල්/1673 දරණ ප්‍රකාශනයෙන් නිර්ණය කර, 1954වර්ෂ මැයි 12 වැනි දින නො 10,652 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක 1 ඒ 1,616 දරණ මුලික සැලැස්ම සහ අංක 584, 585, 586 අවසාන ගම් සැලැස්මවල අතිරේක අංක 1 පිහිටීම—කෝතර වළල්ලාපිටි කෝරළේ ප්‍රාදේශීය ආදියම් පාලක නිලධාරී කොසායයේ ඇල් පිටිය කදිරන්දෙල, පැළදගොඩ, වල්ලබගල සහ ගම් මුලාදැනි කොසායවලට අයත් ඇල් පිටිය කදිරන්දෙල පැළදගොඩ වල්ලබගල යන ගම්

කැබැල්ල 1

ඉඩමේ නම පල්ලවෙල, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 139

කැබැල්ල 2

ඉඩමේ නම පන්සලවත්ත, විස්තරය වත්තේ රබ් ගස් 11ක් තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 41

කැබැල්ල 213

ඉඩමේ නම කොට්ටකන්දවෙලඹිට්ට, විස්තරය වෙහෙවස් නොවැනි ඉඩම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 75

කැබැල්ල 214

ඉඩමේ නම කොට්ටකන්දවෙලඹිට්ට, විස්තරය වත්තේ රබ් ගස් 2ක් තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 59

කැබැල්ල 70

ඉඩමේ නම කනතුරේවත්ත, විස්තරය ඹිට්ට සහ කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 143

කැබැල්ල 71

ඉඩමේ නම කපුඇලකුඹුර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 257

**කැබැල්ල 72**  
ඉඩමේ නම නල්ගහලියද්ද, විස්තරය වගාවක් නොමැති ඉඩම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 37

**කැබැල්ල 75**  
ඉඩමේ නම කපුආලකුඹුර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 17

**කැබැල්ල 76**  
ඉඩමේ නම කපුආලකුඹුර, විස්තරය කුඹුර; ප්‍රමාණය අ 0, රු 0, ප 232

**කැබැල්ල 77**  
ඉඩමේ නම කපුආලකුඹුර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

**කැබැල්ල 78**  
ඉඩමේ නම කපුආලකුඹුර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 29

**කැබැල්ල 79**  
ඉඩමේ නම දන්ගහකුඹුර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 85

**කැබැල්ල 80**  
ඉඩමේ නම වැලිගොඩකුඹුර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 171

**කැබැල්ල 81**  
ඉඩමේ නම මහපව්විය, විස්තරය, ඕවිට, ප්‍රමාණය අ 0, රු 0, ප 204

**කැබැල්ල 82**  
ඉඩමේ නම වත්තලහම්කන්ද, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3

**කැබැල්ල 83**  
ඉඩමේ නම මගුරුකඩුවෙවෙලවත්ත, විස්තරය වත්තේ රබර් ගස් 2ක් තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 23

**කැබැල්ල 84**  
ඉඩමේ නම වැලිගොඩකුඹුර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 136

**කැබැල්ල 85**  
ඉඩමේ නම කොස්ගහලියද්ද, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 136

**කැබැල්ල 86**  
ඉඩමේ නම මගුරුකඩුවෙවෙලවත්ත, විස්තරය වත්තේ අවුරුදු 40ක් වයසැති දෙල්ගසක්ද රබර් ගස් 5ක් සහ පුවක් ගසක්ද තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4

**කැබැල්ල 87**  
ඉඩමේ නම මගුරුකඩුවෙවෙලවත්ත, විස්තරය වත්තේ රබර් ගස් 4ක් තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 27

**කැබැල්ල 88**  
ඉඩමේ නම මගුරුකඩුවෙවෙලවත්ත, විස්තරය ඕවිට, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4

**කැබැල්ල 89**  
ඉඩමේ නම මගුරුකඩුවෙවෙලවත්ත, විස්තරය වත්තේ දෙල් ගසක් සහ පුවක් ගසක්ද තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0 ප 31

**කැබැල්ල 90**  
ඉඩමේ නම දෙලලහපව්විය, විස්තරය වත්තේ පොල් ගස් 2ක්ද කොස් ගස් 2ක් සහ දෙල් ගස් 4ක්ද තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 136

**කැබැල්ල 92**  
ඉඩමේ නම මගුරුකඩුවෙවෙලවත්ත, විස්තරය වත්තේ රබර් ගස් 5ක් තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 24

**කැබැල්ල 93**  
ඉඩමේ නම මගුරුකඩුවෙවෙල, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 181

**කැබැල්ල 94**  
ඉඩමේ නම මගුරුකඩුවෙවෙල, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 42

**කැබැල්ල 95**  
ඉඩමේ නම මගුරුකඩුවෙවෙලවත්ත, විස්තරය වත්තේ රබර් ගස් 12ක් තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 112

**කැබැල්ල 96**  
ඉඩමේ නම මගුරුකඩුවෙවෙල, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 88

**කැබැල්ල 97**  
ඉඩමේ නම බාලපුව නොසොත් මගුරුකඩුවෙවෙල, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 52

**කැබැල්ල 98**  
ඉඩමේ නම ලියදිහතර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 65

**කැබැල්ල 99**  
ඉඩමේ නම ලියදිහතර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 45

**කැබැල්ල 100**  
ඉඩමේ නම ඉහලහම්කන්ද, විස්තරය ඕවිටේ රබර් ගස් 14ක්ද දෙල් ගස් 4ක් සහ පුවක් ගසක්ද තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 143

**කැබැල්ල 101**  
ඉඩමේ නම කොට්ටකුඹුර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 1, ප 205

**කැබැල්ල 102**  
ඉඩමේ නම කොට්ටකන්දඅද්දරදෙණිය, විස්තරය වත්තේ රබර් ගස් 3ක් තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 47

**කැබැල්ල 103**  
ඉඩමේ නම කොට්ටකන්දඅද්දරදෙණිය, විස්තරය වත්තේ රබර් ගස් 5ක් තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 127

**කැබැල්ල 43**  
ඉඩමේ නම ගල්වෙලේවත්ත, විස්තරය වත්තේ රබර් ගස් 65ක් තිබේ ප්‍රමාණය අ 0, රු 1, ප 241

**කැබැල්ල 44**  
ඉඩමේ නම ගල්වෙලේවත්ත, විස්තරය වත්තේ රබර් ගස් 15ක් තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 219

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 26 වැනි දින පෙරවරු 9ට ඇල් පිටිය පොලිස් සාධකයේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 19 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් තමා විසින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් විසින් හෝ පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලත් මා වෙත ඉදිරිපත් කළ යුතුය

අයිතිවාසිකම් සරීර කිරීමට අදාලවන ඔප්පු ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුය

අංක ඒ 1,616 දරණ මූලික සැලැස්මේ සහ අංක 584, 585, 586 යන අවසාන ගම් සිතියම්වල අතිරේක අංක 1කේ පිටපතක් බෙත්තර වළලු ලාවිටි කෝරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී කාර්යාලයේ බැලීම සඳහා තැන්පත් කර ඇත

ඇස් ඇස් එව් සිල්වා  
ගාලු දිස්ත්‍රික්කයේ රජයට ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී නැත

1956 ඔක්තෝබර් 10 වැනි දින  
කම්මේරිය, ගාල්ල

**1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

31 වන වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

සෑම දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ නිරතවී තැන්පත් සම්පත වඩාත් සුලබවට ගෙනැවිත් ගැනීම සඳහා වන මා මිසින, 1954 දී අංක 39 දරණ සංශෝධන ආඥාපනතින් සංශෝධනය වූ 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර ඇති ඉඩම රජයට ලබා ගැනීම සඳහා ගෙවිය යුතු වන්දි මුදල වූ රුපියල් 14 00, බලපිරිසේ පික්වෙස්ට් උසාවියේ අංක 25,926 දරණ නඩුව අනුව එම උසාවියේ තැන්පත් කර ඇති බවත්, එකී ඉඩමට හිමිකම් කියන අය වලුන්ට එම මුදල ලබාගැනීමට හැකි බවත් මෙයින් දැනුම් දෙමි

ඇස් ඇස් එව් සිල්වා,

ගාලු දිස්ත්‍රික්කයේ රජයට ඉඩම් ලබාගැනීමේ නිරතවී තැන

1956 ඔක්තෝබර් 10 වැනි දින  
දිසාපති කායබාලය, ගාල්ල

උපලේඛනය

මූලික සැලැස්මේ අංකය ඒ 1,544 ගම—ගෑම දිස්ත්‍රික්කයේ බෙන්තර වලල්ලාමිටි කෝරළේ ඉහල

කැබැල්ල 5

ඉඩමේ නම දුම්මලවලගකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

මගේ අංකය ඇල් ඒ/සී 56

**1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

31 වන වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

සෑම දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ නිරතවී තැන්පත් සම්පත වඩාත් සුලබවට ගෙනැවිත් ගැනීම සඳහා වන මා මිසින, 1954 දී අංක 39 දරණ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් උපලේඛනයේ විස්තර කර ඇති ඉඩම රජයට ලබාගැනීම සඳහා, ගෙවිය යුතු වන්දි මුදල වූ රුපියල් 10, බලපිරිසේ පික්වෙස්ට් උසාවියේ අංක 25,928 දරණ නඩුව අනුව එම උසාවියේ තැන්පත් කර ඇති බවත් එකී ඉඩමට හිමිකම් කියන අය වලුන්ට එම මුදල ලබාගැනීමට හැකි බවත් මෙයින් දැනුම් දෙමි

ඇස් ඇස් එව් සිල්වා,

ගාලු දිස්ත්‍රික්කයේ රජයට ඉඩම් ලබාගැනීමේ නිරතවී තැන

1956 ඔක්තෝබර් 10 වැනි දින  
දිසාපති කායබාලය, ගාල්ල

උපලේඛනය

මූලික සැලැස්මේ අංකය ඒ 1520 පිහිටීම—ගෑම දිස්ත්‍රික්කයේ බෙන්තර වලල්ලාමිටි කෝරළේ පැලගස්පොත

කැබැල්ල 2

ඉඩමේ නම ලේව්වකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 21

මේ සම්බන්ධව එවන සෑම ලියවිල්ලකම පහත දැක්වෙන අංකය ලියා එවනු

අංකය එල් ඩී 7549/පේ 55 එල් ඒ 458

**1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
පි ප්ලාන් අංක ඒ 1,628 පිහිටීම—තංගල්ල නගර සභාවට අයත් අංක 3 දරණ කොදොහේ ඉදිපොකුනගොඩ

කැබැල්ල 1

ඉඩමේ නම ඇත්තපිටියවත්ත නොහොත් මුදියන්සෙයෙරුප්ප, බෙලිඅත්ත පාදේ වරපණම් අංක 113/8, විස්තරය අවුරුදු 30 ක් පොල්ගස් 75 ක්ද අවුරුදු 25 ක් පොල්ගස් 208 ක්ද අවුරුදු 10 ක් කොස්ගස් 6 ක්ද අවුරුදු 15 ක් වූ, දිවුල් ගසක් සහ අවුරුදු 3 ක් කපු ගසකින් සහ අභිපාරකින් යුත් පොල් ඉඩම, අයිතිකම් කියන්නා තංගල්ලේ රජයේ නීතිඥ ඩී පී අත්පත්තු, ප්‍රමාණය අ 2, රු 2 ප 36 5

කැබැල්ල 2

ඉඩමේ නම අභිපාර, විස්තරය අභිපාර, අයිතිකම් කියන්නා තංගල්ලේ රජයේ නීතිඥ ඩී පී අත්පත්තු, ප්‍රමාණය අ 0, රු 0, ප 39

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධයක් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 26 වැනි දින පස්වරු 3 වන තංගල්ලේ 'කර්කිට් බංගලාවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 18 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සාධකයක් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල සහ ඒ මුදල ගෙවීමට බලපෑම මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ඩී පී ඒ පෙරේරා,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 ඔක්තෝබර් 11 වැනි දින  
කම්බේරිය, හම්බන්තොට

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලියවිල්ලකම මෙම අංකය සඳහන් කළ යුතුයි

අංකය ඇල් ඩී 3551—පේ 55 ඇල් 281

**1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම්, ගල්බය සංවර්ධන මණ්ඩලයට ඇලක් කැපීම සඳහා—අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
පිඹුරුවේ අංකය පී පී ඒ 1,242. ගම—අලියැරවඩිබෙයි .

කැබැල්ල 1.

ඉඩමේ නම වන්නන්ඔවුන් මායිම් ඉල්ලුපෙඅඩිසකාන් පුම්, විස්තරය වේල්ල සහ ඇලකින් යුත් මුඩු බිම, අයිතිකම් කියන්නෝ 1 එස් යු එද්දිමානසිංහම්, කළුමනේවිකුඩි, 2 එස් එම් රාසමානිකම්, එම, 3 කේ විශ්වලියම්, මිනිත්දෝරුතැන, කල්ලෑර්, 4 වි යු මාසිලාමනි, කුරුක්කල්මඩම්, 5 වි යු මාසිලාමනි, එම, 6 වි මයිල්වානනම්, එම, 7 කේ පොත්තම්මා, එම, 8 එස් කන්දයිම, එම, 9 එස් සිත්ත පිල්ලෙයි, එම, 10 එස් එලියම්මි, එම, 11 එස් කදිරවෙල් පිල්ලෙයි, එම, 12 එස් කන්තම්මා, එම, 13 එස් සෙල්ලම්මා, එම, 14 එම් තංගම්මා, එම, 15 එම් පැර්වත් පිල්ලෙයි, එම, 16 එම් පිල්ලියම්මා, එම, 17 වි මයිල්වානනම්, එම, 18 වි කුමාරසාමි, එම, 19 වි තංගරත්තම්, එම, 20 වි අරුලම්මා, එම, 21 එම් යුපලා පිල්ලෙයි, එම, 22 එම් සෙල්ලෙයිමා, එම, 23 කේ යු මාසිලාමනි, එම, 24 එම් උමනෙයි, එම, 25 එස් මුරුගේපු, එම, 26 කේ පොත්තම්මා, එම, 27 වි එස්ට්, එම, 28 එස් සන්දන පිල්ලෙයි, එම, 29 එස් කදිරේ පිල්ලෙයි, එම, 30 එස් තිසේවිරසිංහම්, එම, 31 එස් ආනන්ද පුෂ්පම්, එම, 32 එස් අරුලානන්දම්, එම, 33 කේ සිත්තම්මි, එම, 34 කේ පොත්තම්පිල්ලෙයි, එම, 35 එස් සන්මුගම්, එම, 36 එස් නානෙයි, එම, 37 වි වල්ලිඅම්මායි, එම, 38 කේ මයිල්වානනම්, එම, 39 කේ කාසිනානුත්, එම, 40 කේ නානෙයි, එම, 41 වි කුමාරසාමි, එම, 42 වි නාගම්මා, එම, 43 වි එලියම්මි, එම, 44 වි කන්තම්මායි, එම, 45 වි සිතෙයිපිල්ලෙයි, එම, 46 කේ අරුනාමලම්, එම, 47 කේ අරසම්මා, එම, 48 වි මාසිලාමනි, එම,

49 වී කුමාරසාමි, ශ්‍රාම සංවර්ධන ක්‍රියාකාරී, 50 වී කනපතිපිල්ලෙයි, තේතානිති, 51 එස් රාසමිමා, කාරනිති, 52 එස් ක්‍රිෂ්න පිල්ලෙයි, එම, 53 එස් පෙරියපිල්ලෙයි, එම, 54 එස් පොන්නම්බලම්, එම, 55 එස් මුතුපිල්ලෙයි, එම, 56 එම කනපති පිල්ලෙයි, එම, 57 එම තෙයිවනායගම, එම, 58 එම වල්ලිඅම්මායි, එම, 59 එස් සුනම්‍යා, පරුකාමම් නො 1 කොටස, 60 කන්තම් අලගර්ගේ උරුමක්කරුවෝ, එම, 61 එම නල්ලම්මා, එම, 62 එම ක්‍රිෂ්නපිල්ලෙයි, එම, 63 කේ රාසමිමා එම, 64 කේ පොන්නම්මා, එම, 65 එම වි වි වෙළුපිල්ලෙයි, එම, 66 කේ අලගම්මා, එම, 67 කේ කනගම්මා, එම, 68 එස් නල්ලම්මා, එම, 69 කේ තන්තපිල්ලෙයි, එම, 70 කේ වල්ලි අම්මා, එම, 71 කේ සෙල්ලම්මා, එම, 72 එස් මහේස්වරී, එම, 73 එස් පුපාරපිල්ලෙයි, එම, 74 එස් අලගන්, එම, 75 එස් සෙල්වරාජා, එම; 76 එස් පොන්නම්මා, එම, 77 ඩී වේළුපිල්ලෙයි උඩයැට්, එම, 78 කේ සිතෙයිපිල්ලෙයි, එම, 79 එස් කනපති පිල්ලෙයි, එම, 80 එස් චී ටී තාගරාජා, එම, 81 එස් වල්ලි අම්මා, එම, 82 සෙල්ලප්පා පොන්නම්මා එම, 83 එස් තාගමනි, එම, 84 එස් කරුවාල්ලම්මා, එම, 85 එස් සෙල්ලම්මා, එම, 86 එස් වල්ලිඅම්මා, එම, 87 එස් සිත්තපිල්ලෙයි, පාක්කුලම්, නො 2 කොටස, 88 කේ නාගෙනයි, එම, 89 කේ කාසිනාතන්, එම, 90 කේ මයිල්වාගනම්, එම, 91 එන් කාලියමාරෙයි, වෙයිසිපාලගම්, ප්‍රමාණය අ 4 රු 1 ප 0

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 8 වැනි දින පෙරවරු 9 30ට පද්දිප්පුම් කතිෂ්ප පාඨශාලාවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සටහන්වන්නේ එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ආදායම් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් ඇති සෑම ලියවිලිලක්ම මේ විමසීමේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

එල් සී අරුල්පිරගසමි,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත

1956 ඔක්තෝබර් 11 වැනි දින  
කම්බේරිය, මහකලපුව

අංකය පේ 54 ඉල 200/ඇල් බබ්ලිව් 3857

1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කලා ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනවූ 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි ඡේදයේ 1 වෙනි අනු ඡේදය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
අංක 520 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 3 දරණ අතිරේකය ගම—එරාබද්දේගම

කැබැල්ල 228

ඉඩමේ නම බැදිවිවච්චෙද්ව, විස්තර පහත, අයිතිකම් කියන්නෝ බදුල්ලේ ඇම් ඒ ස්ටැම්බෝ පුජකතුමාගේ උරුමක්කරුයෝ, තිසේරා කුමාරිහාමි මැතිණිය, ඇස් කොස්ගහකුඹුර, ඇල් කොස්ගහකුඹුර, මාගුට් එලියාබෙන් කොස්ගහකුඹුර සහ හිසුරණසිංහ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1

කැබැල්ල 229

ඉඩමේ නම ගන්නිලේ, විස්තර කරන්න පාරකින් කොටසක්ද බෝක්කුවක්ද, අවුරුදු 5-10 දක්වා වසඬු ශ්‍රාවිලියා වසාවද ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා කැප්පිටිපොල පද්චි පේ හබරාණාආච, ප්‍රමාණය අ 0 රු 0, ප 26 5

එකතුව අ 0, රු 0, ප 27 5

අංක 521 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 2 දරණ අතිරේකය ගම—පාලගම

කැබැල්ල 458

ඉඩමේ නම කරගස්වතුර බැදිවිවච්චෙද්ව, විස්තරය පහත, අයිතිකම් කියන්නෝ බදුල්ලේ ඇම් ඒ ස්ටැම්බෝ පුජක තුමාගේ උරුමක්කරුයෝ, තිසේරා කුමාරිහාමි මැතිණිය, ඇස් ඒ කොස්ගහ කුඹුර, ඇල් කොස්ගහකුඹුර, මාගුට් එලියාබෙන් කොස්ගහකුඹුර, හිසුරණසිංහ සහ පේ පී බී විරසේකර, ප්‍රමාණය අ 0, රු 3, ප 9 9

කැබැල්ල 459

ඉඩමේ නම කන්දේඇල, විස්තරය වාටි මාගිය, අයිතිකම් කියන්නෝ බදුල්ලේ ඇම් ඒ ස්ටැම්බෝ පුජක තුමාගේ උරුමක්කරුයෝ, තිසේරා කුමාරිහාමි මැතිණිය, ඇස් ඒ කොස්ගහකුඹුර, ඇල් කොස්ගහකුඹුර, මාගුට් එලියාබෙන් කොස්ගහකුඹුර, හිසුරණසිංහ සහ පේ පී බී විරසේකර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 13 5

එකතුව අ 0, රු 3, ප 23 4

මුළු එකතුව අ 1, රු 0, ප 40 9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් මස 3 වෙනි දින උදේ 10ට බදුල්ල කම්බේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද, 1956<sup>වන</sup> නොවැම්බර් මස 26 වෙනි දිනට පෙර ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සටහන්වන්නේ එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ආදායම් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

සී ලුබකින්ස්,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත

1956 ඔක්තෝබර් 4 වැනි දින  
කම්බේරිය, බදුල්ල

1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
නො 4 දරණ අවසාන ගම්සිතියමේ 4 වැනි අතිරේකය ගම—රත්නපුර දිස්ත්‍රික්කයේ අටකලන් කෝරළයේ පන්නිල් පත්තුවේ නුගවෙල

කැබැල්ල 5

ඉඩමේ නම ගම්පොල වත්ත වරිපණම් නො 125, විස්තර වැවිල්ලක් නොමැති ඉඩම, අයිතිකම් කියන්නෝ මාදම්පේ අටකලන් පන්නේ ඒ පේ අසිස් සහ කහවත්තේ වැල්ලන්දුර ඇම් ඒ ඇම් ජුනයිද, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 9

කැබැල්ල 6

ඉඩමේ නම ගම්පොලවත්ත වරිපණම් නො 127, විස්තර අවුරුදු 30-35 වසස පොල්ගස් 10ක්ද, අවුරුදු 10-20 වසස කිතුල්ගස් 2ක්ද, අවුරුදු 3-20 වසස පුවක් ගස් 19ක්ද, අවුරුදු 6-35 වසස අඹගස් 4ක්ද, අවුරුදු 6 වසස අනෝද ගස් 2ක්ද, අවුරුදු 2-10 වසස කෝපි ගස් 19ක්ද, අවුරුදු 80ක් වසස කොස් ගස් 7ක් වසස ප්‍රේමෝල ගස් 5ක්ද, අවුරුදු 5ක් වසස දෙහි ගස් 5ක්ද, අවුරුදු 10ක් වසස ඉඹුල් ගස් 6ක් වසස කැන්ද ගස් 6ක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා මත්ගොන මහවිදියේ ඒ ඇල් ඇම් සලී මරික්කාර්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 30

කැබැල්ල 7

ඉඩමේ නම ගම්පොලවත්ත වරිපණම් 124, විස්තර අවුරුදු 25-30 වසස පොල්ගස් 3ක්ද, 3-15 වසස පුවක් ගස් 10ක්ද, 2-3 වසස අනෝද ගස් 2ක්ද, 3-5 වසස කෝපි ගස් 6ක්ද, 10-25 වසස අඹ ගස් 2ක්ද, 15ක් වසස කිතුල් ගස් 6ක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා කහවත්තේ පු ඇල් අබ්දුල් කසුර්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 3

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 5 වැනි දින පෙරවරු 10ට රත්නපුර කම්පවිලියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 28 වැනි දිනට මනා තෙක් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ආර්ථික මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

සැලකිය යුතුයි—නමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියලු ලියකියවිලි විභාගය පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

ආර් වීරකෝන්  
රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඉඩම  
ලබාගන්නා නිලධාරීතුමා

අංකය ඇල් ඇල් ඒ 5436

1956 ඔක්තෝබර් 9 වැනි දින  
කම්පවිලිය, රත්නපුර

### ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්

#### රජයේ ඉඩම් පිළිබඳ අණපණන් මාලාවේ 21 (2) වගන්තිය යටතේ කරන නිවේදනයයි

බණ්ඩාරවෙල කැබිල්ලෙවෙල පදිංචි කැබිල්ලෙවෙල උතුරේ ග්‍රාම සංවිධාන සමිතියේ සුරියගේ මර්ටන්ගේ අප්පුනාම් සහ මයිලන් ආරච්චිගේ දෙදෙනා සමිතියේ සිංඤා යන භාරකරුවන්, බදුලු දිස්ත්‍රික්කයේ උඩුකිඳ කොටසයාගේ කෝරළේ කැබිල්ලෙවෙල ග්‍රාමයේ බණ්ඩාරවෙල නගර සංවිධාන සැලැස්මේ 150 දරණ ඩිමකට්ටියෙන් සභාගාලාවක ගොඩනැගවනු වස්, අක්කර 3/4ක්, ඉල්ලා තිබෙන බැව් මහජනයාට මෙයින් දැනුම්දෙමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ එසේම මේ ඉල්ලීම, පරිදි කොන්දේසි වලට යටත්කොට ඉඩම් කැබලිලක් දීමට අදහස තිබේ ඒ කොන්දේසි වලින් සමගරක් මෙසේ ය —

- (අ) කාලය අවුරුදු 5යි
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 375යි
- (ඉ) අවුරුද්දක් ඇතුළතදී බදුලු ලේ දිසාපතිතුමාගේ සිත් භාග්‍යා පරිදි සභාගාලාවක් ඉදිකළ යුතුයි
- (ඊ) බදුකරු මේ ඉඩමෙහි එකී ගොඩනැගිල්ල හැර වෙන ගොඩනැගිලි ඉදි නොකළ යුතුයි

3 මෙහි සඳහන් දින පටන් පැනි හසක ඇතුළතදී ඉඩම් කැබලිල නොදියයුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළොත් මිස නැත්නම්, මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ

බඩලිච්චි බඩලිච්චි පේ මැන්සිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1956 ඔක්තෝබර් 19 වැනි දින  
කොළඹ

#### මැණික් ගැරීමේ අයිතිය වෙන්දේසියේ විකුණීමයි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා විසින් පහත දක්වන උප ලෙඩනයේ විස්තරකර තිබෙන රජයේ ඉඩම්වල මැණික් ගැරීමේ අයිතිය අවුරුද්දකට බදු දීම පිණිස, ප්‍රසිඛ වෙන්දේසියේ විකුණනු ලබන බව මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 1956 ඔක්තෝබර් 29 වැනි දින පෙරවරු 10ට රත්නපුර කම්පවිලියේදී වෙන්දේසිය ආරම්භ කරනු ලැබේ අවශ්‍ය වුවහොත් පසු දිනවලදීද වෙන්දේසිය පවත්වා ගත යනු ලැබේ

3 වෙන්දේසියේදී ඉල්ලුම් කිරීමට අදහස් කරන අය විසින් තම ඉල්ලීම පිළිගනු ලැබුවහොත් තමා විසින් ඉල්ලුම් කරන ලද මුදල් යම්පූර්ණයෙන්ම ඒ අවස්ථාවේදී පස් වරු 3ට පෙර ගෙවීමට සූදානම්ව පැමිණිය යුතුයි

4 වෙන්දේසිය පවත්වනු ලබන දිනයෙහිම ඉහලම මිලයට ඉඩම ලබාගත් අය විසින්, එදින පස්වරු 3ට ප්‍රථම මුල් මුදල ගෙවිය යුතු වන අතර අතිරේක වශයෙන් තැන්පත් මුදල් වශයෙන්, රුපියල් 100 ක් බැඳිය යුතුයි එම මුදල් සඳහා කුමිතාත්සියක් ලබාගෙන බදු බැරප්‍රවකට ඇතුළත් විය යුතුයි මැණික් ගැරීමේදී කැණිය යුතු වළවල් ආදිය ගොඩනිවීම හඳුනාත් බදු බැරප්‍රවේ කොන්දේසි හරියා කර පිළියැදීම සඳහාත් රුපියල් 100 යේ මුදල ඇප වශයෙන් තබා ගනු ලැබේ

5 ඉඩම ලබා ගත අයට ඉඩමේ බුක්තිය දිනයක් දක්වා එදිනට භාරදෙනු ලැබේ

6 බදුගත් කාල සීමාව තුළදී ඉඩමේ පිහිටි ගස් කොලන් ආදිය කපා උරුම හෝ වෙනත් අලාභකාරී සිදු කළහොත් ඒ සඳහා වන්දි මුදල් ගෙවීමට ගැනුම්කරුට සිදු වේ

7 ගැනුම්කරු විසින් මැණික් ගැරීමේ වැඩ කටයුතු ආරම්භ කරන දිනය ආණ්ඩුවේ බන්ධන දුර්ගස්සන් පිළිබඳ නිලධාරීතුමාට දැනුම් දිය යුතුය උවමනා අවස්ථාවකදී එම නිලධාරීතුමාට මැණික් ගැරීමේ වැඩ පරීක්ෂා කර බැලීම පිණිස ඉඩ දිය යුතුයි

8 ඉඩම විකුණු ලැබූ පසු එය රජයේ උවමනාවට අවශ්‍යවී තිබීම හෝ වැරදීමකින් හෝ නැතහොත් වෙන ගම් කරුණක් නිසා හෝ විකුණන ලද බව වැටහෙනාත් දිසාපතිතුමා විසින් බදු බැරප්‍රව අවලංගු කරනු ලැබේ එසේ කිරීමේදී ගැනුම්කරුට මුදල් ආපසු ගෙවනු ලැබේ වෙනත් අලාභයක් හෝ ආධාර වශයෙන් හෝ යම්කිසි මුදලක් ගෙවනු නොලැබේ

9 ඉඩම්වල මැණික් ඇති බවට වග කියනු නොලැබේ

10 මේ පිළිබඳ වැඩි විස්තර රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා හෝ ලබාගත හැක

ඒ ඊ ගොඟරිලි මොරගොඩ,  
ආණ්ඩුවේ දිසාපතිතුමා

1956 ඔක්තෝබර් 10 වැනි දින  
කම්පවිලිය, රත්නපුරය

#### උපලෙඛනය

- (අ) කුඹුරුගොමුව ගහ පතුල සහ ඊට යාබද අක්කර කාලේ ඉඩම් කොටස් කීපයක්
- (ආ) කුඹුරුගොමුව ගහ පතුල සහ ඊට යාබද අක්කර අරික්කාලේ ඉඩම් කොටස් කීපයක්,
- (ඊ) කුඹුරුගොමුව ගහ සහ ආන්දෙලු ගහ පතුල සහ ඊට යාබද අක්කර බාගේ ඉඩම් කොටස් කීපයක්,
- (උ) හල්වින්න දෙලු පතුලේ දම්වැල් බාගසක පමණ දිග ඉඩම් උකාටස් කීපයක්
- (ඌ) හල්වින්න දෙලේ පතුල සහ දකුණු ඉවුරෙන් අක්කර කාලේ ඉඩම් ඉකාටස් කීපයක්,
- (ඍ) ආදොළ ගහ සහ හල්මිල්ල ආර එක්වන තැන සිට ආදොළ ගහ සහ තිබොල්කැටිය ගහ එක්වන තැන් දකවා පිහිටියැවූ ආදොළ ගහ දිගේ දම්වැල් පහක් පමණ දක්වා වූ ඉඩම් කැබලි කීපයක මෙම ඉඩම් කැබලිලට ගහ පතුල සහ ගං ඉවුරු ද ඇතුළත් වේ,
- (ඎ) තිබොල්කැටිය ගහ සහ ආදොළ ගහ එක්වන තැන සිට තිබොල්කැටිය සහ වලවේ ගහ එක්වන තැන් දක්වා වූ දම්වැල් පහක පමණ ඉඩම් කැබලි කීපයක් ගහ පතුල සහ ගං ඉවුරු ද මීට ඇතුළත් වේ
- (ඏ) වලවේ ගහ සහ තිබොල්කැටිය ගහ එක්වන තැන සිට වලවේ ගහ කැටකල්ආර එක්වන තැන දක්වා දම්වැල් පහක පමණ වූ ඉඩම් කැබලි කීපයක් ගහ පතුල සහ ගං ඉවුරු ද මීට ඇතුළත් වේ

මෙම ඉඩම් පිහිටා තිබෙන්නේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුඹුරුගොමුව, කටුකුඹුර, වෙලේවතුගොඩ, මවුරුවත්ත, ආදොළව සහ රත්කරවිම යන ගම් තුළින් ගලා යන කුඹුරුගොමුව ගහ, හල්වින්න දෙල, ආදොළ ගහ, තිබොල්කැටිය ගහ වලවේ යන ගංගා දිගේ ය

සැලකිය යුතුයි—ලාභන සඳහන් ඉඩම් කටුකුඹුරේදී හා රත්නපුර කම්පවිලියේදී 1956 සැප්තැම්බර් 20 වැනි සහ 1956 ඔක්තෝබර් 8 වැනි දිනයන්හි වෙන්දේසියේ විකුණන ලද ඉඩම් අතුරෙන් ඉතිරි වී ඇති ඉඩම් කැබලිය



**பகுதி III—காணிகள்**

**காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்**

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவினா படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்னாற்காடு 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்ச சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளல பேசிவல த சிலவா ஆசிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆகஸ்ட் மாதம் 22 ந உ

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்  
J/55 LG 536

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்ட்ரிக்ட், சலபிறிற் கோற்றை, முறட்டு நகரசபை எல்லைக் குள, குளத்தவத்தை எனும் கிராமத்தில், கொழும்பு காலி ரோட்டில் உள்ள "விளக்கு" எனும் காணியில் ஏறக்குறைய 1 ஹெக்டேர் விசாலமான ஒரு துண்டு காணி பின்வரும் இலக்கங்களைக் கொண்டது 583, 589, 591 ம் 595 ம் எல்லைக் பின்வருமாறு —

வடக்கு காலம் சென்ற திரு யு எல் பி டி சொசைலின் உரிமை யானருக்குச் சொந்தமான காணி, கிழக்கு கொழும்பு-காலி பரிசுக் பெரிய ரோட்டு, தெற்கும் மேற்கும் அதே காணியின் மிகுதிப் பகுதி

(திரு சி டபியு டி. மெல், லைசென்சு பெற்ற அளவுகாரண முறட்டுவே, அவரால் தயாரிக்கப்பட்ட பிரத்தியேக அளவுப் பட இல 1229-10 1 56 ல் தீரப்பட்டது)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம் பிரிவினா படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்னாற்காடு 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்ச சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும், காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளல பேசிவல த சிலவா ஆசிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆகஸ்ட் மாதம் 22 ந உ

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் எசுண்டின் இலக்கம் LD 1318  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்  
J 56 L 129

காணியின் விபரம்

நுவரெலியா டிஸ்ட்ரிக்ட், கொத்தமலை பிரிவு, அதிகாரியின் பகுதி, கப்பல்தலையா கிராம அதிகாரியின் பகுதி, கப்பல்தலையை கிராமத்தின் உள்ள குருக்கோய குருப் தோட்டத்திலிருந்து 1 ஏக்கர், 3 ஹெடர், 0 பே எல்லைகள் —

வடக்கு கப்பல்தலையை குளம், கிழக்கு, தெற்கு, மேற்கு இதே காணியின் எஞ்சிய பகுதி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவினா படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்னாற்காடு 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்ச சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளல பேசிவல த சிலவா ஆசிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆகஸ்ட் மாதம் 22 ந உ

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் எசுண்டின் இலக்கம் LD 1318  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்  
J 56 L 129

காணியின் விபரம்

நுவரெலியா டிஸ்ட்ரிக்ட், கொத்தமலை பிரிவு, அதிகாரியின் பகுதி, கப்பல்தலையா கிராம அதிகாரியின் பகுதி, கப்பல்தலையை கிராமத்தின் உள்ள குருக்கோய குருப் தோட்டத்திலிருந்து 1 ஏக்கர், 3 ஹெடர், 0 பே எல்லைகள் —

வடக்கு கப்பல்தலையை குளம், கிழக்கு, தெற்கு, மேற்கு இதே காணியின் எஞ்சிய பகுதி

ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளல பேசிவல த சிலவா ஆசிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆகஸ்ட் மாதம் 22 ந உ

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் எசுண்டின் இலக்கம் LB 2270  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்  
J/55 LG 536

காணியின் விபரம்

மாத்தறை பிரிவு, வெல்லப்பேட்ட பத்து, நானுறவெட்டில் மாத்தறை நகரசபை எல்லைக்குட்பட்ட, கட்டீயி வடக்கில் உள்ள, (மாத்தறை நகர வரிப்பணப்படம் ஸோவே சீட் இல் 025/41-4 கிழக்கில் 168 ம் துண்டு) ஹாபிவேன வத்த என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 2 ஹெடர், 20 பேசு சை மொத்த விசாலம் உள்ள இரண்டு நிலத்துண்டுகள்

(1) கீழ்க்கரு எடுக்கும் காணியின் எல்லைகள் —

வடக்கு மாத்தறை நகர வரிப்பணப்படம் ஸோவே சீட் இல் 025/41-4 கிழக்கில் 118 ம் துண்டு கிழக்கு அதே காணியின் (ஹாபிவேனவத்த) பாகம், தெற்கு மாத்தறை நகர வரிப்பணப்படம் ஸோவே சீட் இல் 025/41-4 கிழக்கில் 170 ம் துண்டு, மேற்கு பத்து

(2) தெரு அமைப்பதற்கு எடுக்கும் காணியின் எல்லைகள் —

வடக்கு மாத்தறை நகர வரிப்பணப்படம் ஸோவே சீட் இல் 025/41-4 கிழக்கில் 118 ம் துண்டும் 119 ம் துண்டுகள், கிழக்கு மாத்தறை நகர வரிப்பணப்படம் ஸோவே சீட் இல் 025/41-4 கிழக்கில் 247 ம் துண்டும் இன்னும் ஒரு பாதையும், தெற்கு அதே காணியின் (ஹாபிவேனவத்த) பாகம் மேற்கு அதே காணியின் (ஹாபிவேனவத்த) பாகம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவினா படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்னாற்காடு 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்ச சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளல பேசிவல த சிலவா ஆசிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆகஸ்ட் மாதம் 22 ந உ

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் எசுண்டின் இலக்கம் LB 2286,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்  
J 56 L 245

காணியின் விபரம்

மாத்தறை பிரிவு கங்கப்பேட்ட பத்துவில், ஊருமுத்த என்ற கிராமத்தில் உள்ள ஊருமுத்த தோட்டம் (F V P 68 ல் 82 B 1 ம் துண்டு) என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலமான ஓர் நிலத்துண்டு எல்லைகள் பின்வருமாறு. —

வடக்கிலும் கிழக்கிலும் ஊருமுத்த மாகனதுர கிராம சங்கத்திற்கு தெற்கிலும் மேற்கிலும் அதே காணியின் மீதிப் பாகங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவினா படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்னாற்காடு 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்ச சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரமும்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஞ்சு செப்டம்பர் 30 ந ல

டிஸ்திரிக் எசனெலின இலக்கம் LD 3623,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56/L/172

காணியின் விபரம்

மடக்களப்பு பிரிவு சமமானதற்கு பற்று, இறக்காமம் கிராமத்திலிருக்கும் ஓடக்காட்டுவெளி என்று அழைக்கப்படும் ஒரு காணியின் பகுதியான, சமரா 2ஏ, 2ஹ 30 ப விசாலமாகொண்ட ஒரு துண்டு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு A சாயுபு வெவையும M கலந்தா வெவையும உரிமை பேசு காணி, கிழக்கு கல்லியா அபிவிருத்தி சபை உரிமை பேசு காணி, தெற்கு கல்லியா அபிவிருத்தி சபை உரிமை பேசுகாணி, மேற்கு ஓடை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உபபிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஞ்சு செப்டம்பர் 22 ந ல

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 E 46

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், குருவிறை கோறன், கரந்தன தெற்கு வாசம், கரந்தன கிராமத்தில் (கிராமப்படம் 219 இல 797 ம இலக்க துண்டாகிய) மெத்கொட கனத்தவத்த, முறுத்தகந்தவத்த, மறறே விறைவத்த, ஆறமபெ வத்த, கல்லெனெ ஒவிறைவத்த ஆறாரயினி ஒவிறை இஹலகெடெறவத்த எனப்படும் காணியிலிருந்து 3 றூடல் விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள் —

வடக்கு கடைசிக் கிராமப்படம் 219 இல 775 ம இலக்க துண்டு (ஆறு) கிழக்கு யட்டிபவவா-வாக PWD தெரு, தெற்கு கடைசிக் கிராமப் படம் 219 இல் 797 ம இலக்க துண்டின் மிகுதி பகுதி, மேற்கு கடைசிக் கிராமப்படம் 219 இல 797 ம இலக்க துண்டின் மிகுதி பகுதியும் கரந்தன அரசினா ஆண்கள் சிங்கப்ப பாடசாலையின் தோட்ட மும் (கடைசிக் கிராமப்படம் 219 இல 774 ம இலக்க துண்டு)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உபபிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஞ்சு செப்டம்பர் 25 ந ல

மாக்காண அல்லது டிஸ்திரிக் எசனெலின இலக்கம் 'காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } J 56 L 265

காணியின் விபரம்

(1) இரத்தினபுரி டிஸ்திரிக், அறற்கலை கோறன், மடலகம் கிராமத்தில், கடைசிக் கிராமப்படம் 19 இல 10 A P இலக்க துண்டாகிய பிலைவத்த எனப்படும் காணியிலிருந்து 438' x 33' விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள் —

வடக்கு கடைசிக் கிராமப்படம் 19 இல 10 A Q இலக்க துண்டு தெற்கு கடைசிக் கிராமப்படம் 19 இல 10 AN 220 இலக்க துண்டுகள், கிழக்கு மேற்கும் அதே காணியின் மிகுதி பாகம்

(2) இரத்தினபுரி டிஸ்திரிக், அறற்கலை கோறன், மடலகம் கிராமத்தில், கடைசிக் கிராமப்படம் 19 இல 10 AV இலக்க துண்டாகிய பிலைவத்த எனப்படும் காணியிலிருந்து 429' x 33' விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள் —

வடக்கு தெற்கும் அதே காணியின் மிகுதி பகுதி, கிழக்கு முடிக்குரிய காணி (கடைசிக் கிராமப்படம் 19 இல 200 ம துண்டு) மேற்கு கடைசிக் கிராமப்படம் 10 இல 10 B இலக்க துண்டு

(3) இரத்தினபுரி டிஸ்திரிக், அறற்கலை கோறன், மடலகம் கிராமத்தில், கடைசிக் கிராமப்படம் 19 இல 10 B இலக்க துண்டாகிய குலன் எனப்படும் காணியிலிருந்து 396' x 33' விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள் —

வடக்கும் தெற்கும் அதே காணியின் மிகுதி பகுதி, கிழக்கு கடைசிக் கிராமப்படம் 19 இல 10 AV இலக்க துண்டு மேற்கு கடைசிக் கிராமப்படம் 19 இல 220 ம இலக்க துண்டு

(4) இரத்தினபுரி டிஸ்திரிக், அறற்கலை கோறன், மடலகம் கிராமத்தில், கடைசிக் கிராமப்படம் 19 இல 10 A Q இலக்க துண்டாகிய பிலைவத்த எனப்படும் காணியிலிருந்து 99' x 33' விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள் —

வடக்கு கடைசிக் கிராமப்படம் 19 இல AR இலக்க துண்டு, தெற்கு கடைசிக் கிராமப்படம் 19 இல 10 AP இலக்க துண்டு, கிழக்கு மேற்கும் அதே காணியின் மிகுதி பகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உபபிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இல J 56 L 130/LM 5614

கொழும்பு,

1956 ம ஞ்சு செப்டம்பர் 22 ந ல

காணியின் விபரம்

கேகாலே டிஸ்திரிக் தென்கிழக்கம் கோறன், கீழ் புளத்தம் காரியாதி காரியின் பிரிவில், இடமுள்ள வசமத்தில் நியுன் ஹெல்ல கிராமத்திலுள்ள கலெபாததேவத்தயில் 10 பேச்சல் எல்லைகள் —

வடக்கு இதே காணியின் மிகுதி கிழக்கு ஆறு, தெற்கு ஆறு பி வாய்க்கால், மேற்கு இதே காணியின் மிகுதி

இலக்கம் LH/A 224

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாங்கியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உபபிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காலியின் விபரம் —

கொழும்பு-காலி ரோட்டிலுள்ள பாலத்திற்குப் பாதைகளுக்காகக் கொள்ளப்படுகிற

மேல மாகாணம், கருத்துரை மாவட்டம், கருத்துரை தோட்ட முனையில், மறுபாயாகலை, தியல்கொடை ஆகிய கிராமங்களிலுள்ள ஆரம்ப பட்டம் இலக்கம் A 4041 ல் உள்ள துறைகள் 1-14

துறை 1

காணியின் பெயர் மட்டுமே போடாவததை அல்லது மடபன மோதர வத்த விபரம் தெனனங் காணி 5-20 வயதுள்ள 3 தெனனங்களைக் கொண்டுள்ளது உரிமை கோருவோர் பெயர் வணக்கத்துக்குரிய அறிமேற்றாரணியார், கொழுமடி விசாலம் ஏ 0 று 0 ப 6 6

துறை 2

காணியின் பெயர் மட்டுமே மோதராவததை விபரம் தெனனங் காணி, 50 வயதான 2 தெனனங்களைக் கொண்டுள்ளது, உரிமைகோருவோர் பெயர் மக்கோணை டியல் கொடையைச் சேர்ந்த பீட்டா எல் பெரேரா, பி கயித்தான கூறே, டி. பி செனவிரதன, ஸ்ரீமதி டி. ஜே பொநாந்து, டி. பிரானசில் பொனாந்து டி. எல் மயிலெந்தி குலுவா ஆகியோரும் பேருவளை மரக்கலஹாவதையைச் சேர்ந்த எம் இரின் பேர்டிணைசை விசாலம் ஏ 0, று 0, ப 22 5

துறை 3

காணியின் பெயர் துவாவேவததை, விபரம் தெனனங்காணி, 60 வயதான தெனனை ஒன்றையும், ஓடுவேயந்த கட்டிடம் ஒன்றையும் கொண்டுள்ளது, உரிமை கோருவோர் பெயர் மக்கோணை தியல் கொடையைச் சேர்ந்த எம் எல் மெனடிகம் ஏ சிநிநோனும் இவர்களை ஆட்சேபிக்கும் தியல்கொடை மக்கோணையைச் சேர்ந்த தியல் அந்தோனிகே ஜலடின பொனாந்து, விசாலம் ஏ 0, று 0 ப 6 5

துறை 4

காணியின் பெயர் துவாவேவததை விபரம் ஓடுவேயந்த கட்டிடத்தின் பகுதி உரிமை கோருவோர் பெயர் டி. ஜி பொநாந்து, டி. சோ பினு பொனாந்து, டி. சலபினு பொனாந்து, டி. அனூ மேரியா அந்தராதி டி. அகனேஸ் அந்தராதி, ஜே பீட்டா அந்தராதி ஆகிய மக்கோணை தியல்கொடையைச் சேர்ந்தவர்கள் விசாலம் ஏ 0, று 0, ப 11 1

துறை 5

காணியின் பெயர் துவாவேவததை விபரம் ஓடுவேயந்த கட்டிடத்தின் பகுதி உரிமைகோருவோர் பெயர் தியல்கொடை மக்கோணையில் அலில் மெதுராவில் வசிக்ரம் பி டி. எம் மோனில் மரியாள் விசாலம் ஏ 0, று 0 ப 13

துறை 6

காணியின் பெயர் துவாவேவததை விபரம் ஓடுவேயந்த கட்டிடத்தின் பகுதி உரிமை கோருவோர் பெயர் தியல்கொடை மக்கோணையைச் சேர்ந்த எல் எம் புளோரா சிலவா விசாலம் ஏ 0, று 0, ப 0 5

துறை 7

காணியின் பெயர் துவாவேவததை விபரம் தெனனங் காணியின் பாகம் (பயிரிடப்படாதது) கட்டிடத்தின் (ஓடுவேயப்பட்டது) பாகத்தைக் கொண்டுள்ளது, உரிமை கோருவோர் பெயர் தியல்கொடை மக்கோணையைச் சேர்ந்த டபினியூ ஜி பொனாந்து விசாலம் ஏ 0, று 0 ப 18

துறை 8

காணியின் பெயர் துவாவேவததை, விபரம் ஓடுவேயந்த கட்டிடத்தின் பாகம் உரிமை கோருவோர் பெயர் தியல்கொடை மக்கோணையைச் சேர்ந்த டி. மத்தேயு, பி லீசிக் ஆகிய இருவரும் இவர்களை ஆட்சேபிக்கும் தியல் கொடை மக்கோணை சிராகிரியைச் சேர்ந்த கே எம் சிராகிரியல் பொனாந்துவும் விசாலம் ஏ 0, று 0 ப 1 5

துறை 9

காணியின் பெயர் துவாவேவததை, விபரம் ஓடுவேயந்த கட்டிடத்தின் பாகம், உரிமைகோருவோர் பெயர் தியல்கொடை, மக்கோணையைச் சேர்ந்த ஏ சிநிநோனும், விசாலம் ஏ 0, று 0, ப 1 3

துறை 10

காணியின் பெயர் துவாவேவததை விபரம் தெனனங்காணியின் பாகம் (பயிரிடப்படாதது) 2 ஓடுவேயப்பட்ட கட்டிடங்களைக் கொண்டுள்ளது, உரிமைகோருவோர் பெயர் தியல்கொடை மக்கோணை அலில் மெதுராவில் வசிக்ரம் பி டி. எம் மோனில் விசாலம் ஏ 0 று 0 ப 2 8

துறை 11

காணியின் பெயர் துவாவேவததை விபரம் தெனனங்காணியின் பாகம் (பயிரிடப்படாதது) உரிமைகோருவோர் பெயர் கருத்துரை தெற்கைச் சேர்ந்த லைசென்ஸை சேர்வோர், பீட்டா ஜி டயல் விசாலம் ஏ 0 று 0 ப 0 6

துறை 12

காணியின் பெயர் துவாவேவததை விபரம் ஓடுவேயப்பட்ட கட்டிடத்தின் பாகம் உரிமை கோருவோர் பெயர் தியல் கொடை மக்கோணையைச் சேர்ந்த ஜே எஸ் ஜோகனேஸில் சிலவா, விசாலம் ஏ 0, று 0, ப 0 3

துறை 13

காணியின் பெயர் துவாவேவததை விபரம் தெனனங்காணியின் பாகம் (பயிரிடப்படாதது), ஓடுவேயப்பட்ட கட்டிடத்தின் பாகத்தைக் கொண்டுள்ளது, உரிமை கோருவோர் பெயர் தியல்கொடை, மக்கோணையில் அலில் மெதுராவில் வசிக்ரம் பி டி. எம் மோனில் மேரியல், விசாலம் ஏ 0 று 0 ப 0 5

துறை 14

காணியின் பெயர் துவாவேவததை, விபரம் தெனனங்காணியின் பாகம் (பயிரிடப்படாதது) உரிமைகோருவோர் தியல்கொடை மக்கோணையைச் சேர்ந்த டி. பி செனவிரதன் விசாலம் ஏ 0, று 0 ப 0 3

மொத்தம்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தர்மாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ந்தேதி காலை 10 மணிக்கு KL மக்கோணை அரசினர் பாடசாலையில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்தும்படி அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடிதகனின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ந்தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எம் டி. விக்கிரமசிங்கு  
டிஸ்ட்ரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

கருத்துரை கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஓக்டோபர் 10 ந் உ.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்**

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் என்னவியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

காணியின் பெயர் கொல் வெல் கந்தை, —பகுதி 4 PPA 2154 3 பரப்பு ஏ 0 று 2, ப 31, ல்தானம் மத்திய மாகாணத்தில், நுவரெலியா மாவட்டப் பகுதியிலுள்ள உட்கேவகெற்ற இறைவரி உத்தியோகத்திற்கு பகுதியிலுள்ள கங்கப்பலாதக கோற்றையிலுள்ள கல்ை கிராமத்தில் விபரம் சேனை, உரிமைகாரர்கள் திரு நெடுஞ்செல்வனேஸ்வரன் ஸ்ரீபிண்டி டி. சொயிசா, காரிய கார்த்தாக்கள் மெசேஸ் காசன கம்பாச அனட கொம்பனி லிமிடெட், கொழுமடி

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தர்மாக அல்லது முறைப்படி அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு கங்குருங்கெற்ற வாடி வீட்டில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்தும்படி அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடிதகனின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ந்தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

சி ஜே சேரநிங்கு,  
மாகாண அரசாட்சி ஏசண்டு,  
டிஸ்ட்ரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

நுவரெலியா கச்சேரி  
1956 ம் ஆண்டு ஓக்டோபர் 8 ந் உ.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்**

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் என்னவியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

காணியின் பெயர் கோலியூட் எல்சேற்ற நத்தினக் கெல்லை பிரிவு பங்களி PPA 2,378 ல 1 ம-2 ம, பரப்பு ஏ 4, று 3 ப 39 5,

பங்கு 1—எ 0, றா 2, ப 208, பங்கு 2—எ 4, றா 1, ப 187, ஸ்தானம் மத்திய மாகாணத்தில், றுவரேலியா மாவட்டப் பகுதியிலுள்ள கொடமலை இறைவரி உத்தியோகத்தின் பகுதியிலுள்ள டிமபுலை கோளுளையில் தலவாக்கொலில் கிராமத்தில் ஒரு பகுதி, உரிமைக்காரர் கள் சிலோன பிளானரேசனல் கொம்பனி லிமிற்றெட், ஸ்திரப் றுவரேலியா, காரியகர்த்தாக்கள் —யோச ஸர்வாட் அண்ட கொம்பெனி லிமிற்றெட், கொழும்பு

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாழாக அலத்து முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ந தேதி காலை 11 30 மணிக்கு கோலிறுட் எஸ்தேற் கந்தோரில் என்முன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்கரணியில் அவர்களுக்கான உடனதகள்ள தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

டி. எல் பனம்பலான, மாவட்டக் காணி உத்தியோகத்தா றுவரேலியாக் கச்சேரி, 1956 ம் ஆண்டு ஓக்டோபர் 19 6 ந் உ

இலக்கம் LA/O 87

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் 31 (b) பிரிவின கீழ் அறிவித்தல்

பின்வரும் அட்டவணியில் காட்டப்பட்டிருக்கும் காணிக் கு உரித்து உடைநதைபுள்ளவர்கள் பெற்றுக் கொள்வதற்காக பின்வரும் அட்ட வணியில் காட்டப்பட்ட நஷ்ட ஈடு பங்கு ரூபா 14 00 பணத்தை பலபிடடியா கோட ஓவ றிக்குவலை நீதி மன்றத்தில் நொ 25926 ல் காட்டப்பட்டிருக்கிற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 31 (b) பிரிவினபடியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும், காலி—டிஸ்திற் உத்தி அரசாங்க அதிபா சம்பத்து வருகே சாமுவல் ஹென்றி சிலவா ஆகிய நாள் இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

எஸ் எல் எச் சிலவா, காலி டிஸ்திற் காணி எடுத்தற்கொள்ளும் உத்தியோகத்தா

காலிக் கச்சேரி, 1956 ம் ஆண்டு ஓக்டோபர் 10 ந் உ அட்டவணை ஆரம்பப்பட்ட இல் A 1,544

துண்டு 5 காணியின் பெயர் துமமல் வல்லங்க கும்புற் விசாலம் எ 0, றா 0, ப 12 0 காலி டிஸ்திற், பெத்தொட் வல்லாவிடி கோளுளியில் இக்ல் என்னும் கிராமம்

இது சம்பந்தமாக கடிதம் வரைவோர் இக்குறிப்பிலக்கத்தைக் கட்டவும்— LA/O 65

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமாள அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நாள் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் எல்பிடிய எல் அமுனியில் அணைக்கட்டு—வாயக்கால்—மண்டிட்டு இவை கள் காட்டுமடியாக

1954 ம் ஆண்டு மே மாதம் 12 ந் திகதி 10,652 ம் இலக்க அரசாங்க “கெசெற் றில் பிரசுரிகப்பட்ட 1954 ம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ந் திகதிய J/AL/1673 ம் இலக்கப் பிரகடனத்தில் கெளரவ காணி, காணி அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி.

வாங்கும் காணியின் விபரம் காரியாதிக்காரியின் பகுதி பெனத்தொடவல்லாவிடி கோளுள், கிராம தலைவா பகுதி எல்பிடிய, பெனத்தொட் கதிரனத்தொல் வெல்லம்பகல் கிராமங்கள் எல்பிடிய, பெனத்தொட், கதிரனத்தொல், வெல்லம்பகல், படம் P P A 1616, சபலிமன்ற நொ 1 F V P 584, 585, 586

துண்டு 1 P P A 1616 காணியின் பெயர் பலவல, விபரம் நெல்வயல், விசாலம் எ 0, றா 0, ப 13 9

துண்டு 2 P P A 1616 காணியின் பெயர் பனசலண்ட, விபரம் 11 றப்பா மரங்கள் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் எ 0, றா 0 ப 4 1.

துண்டு 213 காணியின் பெயர் கொட்டகநதவில் ஓவிட், விபரம் விழைவில்லாத காணி, விசாலம் எ 0, றா 0, ப 7 5

துண்டு 214 காணியின் பெயர் கொட்டகநதவில் ஓவிட், விபரம் 2 றப்பா மரங் கள் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் எ 0, றா 0 ப 5 9

துண்டு 70 காணியின் பெயர் கண்டுறேவட்ட, விபரம் ஓவிடாவும், நெல் வய ளும், விசாலம் எ 0, றா 0, ப 14 3

துண்டு 71 காணியின் பெயர் கடிஅல் கும்புற் விபரம் நெல்வயல், விசாலம் எ 0, றா 0, ப 25 7

துண்டு 72 காணியின் பெயர் டல்கஹலியட்ட, விபரம் விழைவில்லாத காணி, விசாலம் எ 0, றா 0 ப 3 7

துண்டு 75 காணியின் பெயர் கடிஅல் கும்புற், விபரம் நெல் வயல், விசாலம் எ 0, றா 0, ப 17 0

துண்டு 76 காணியின் பெயர் கடிஅல் கும்புற் விபரம் நெல்வயல், விசாலம் எ 0, றா 0, ப 23 2

துண்டு 77 காணியின் பெயர் கடிஅல் கும்புற் விபரம் நெல்வயல், விசாலம் எ 0, றா 0 ப 12 0

துண்டு 78 காணியின் பெயர் கடிஅல் கும்புற், விபரம் நெல்வயல், விசாலம் எ 0, றா 0, ப 2 9

துண்டு 79 காணியின் பெயர் தங்கஹ கும்புற், விபரம் நெல்வயல், விசாலம் எ 0, றா 0, ப 8 5

துண்டு 80 காணியின் பெயர் வெலிக்கொட் கும்புற், விபரம் நெல்வயல் விசாலம் எ 0, றா 0, ப 17 1

துண்டு 81 காணியின் பெயர் மஹபட்டிய, விபரம் ஓவிட், விசாலம் எ 0, றா 0, ப 20 4

துண்டு 82 காணியின் பெயர் விடலங்க ஓகநத, விபரம் நெல்வயல், விசாலம் எ 0, றா 0, ப 3 0

துண்டு 83 காணியின் பெயர் மகுறுக்குவலவட்ட, விபரம் 2 றப்பா மரங்கள் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் எ 0, றா 0, ப 2 3

துண்டு 84 காணியின் பெயர் றீவலிக்கொட் கும்புற், விபரம் நெல்வயல் விசாலம் எ 0, றா 0, ப 13 6

துண்டு 85 காணியின் பெயர் கொங்கஹலியட்ட, விபரம் நெல்வயல், விசாலம் எ 0, றா 0, ப 13 6

துண்டு 86 காணியின் பெயர் மகுறுக்குவலவட்ட விபரம் 1 றப்பா மரம், 5 றப்பா மரங்கள் 1 பாக்குமரம் கொண்ட ஒரு தோட்டம் விசாலம் எ 0 றா 0, ப 4 0

துண்டு 87 காணியின் பெயர் மகுறுக்குவலவட்ட விபரம் 4 றப்பா மரங்கள் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் எ 0, றா 0, ப 2 7

துணடு 88

காணியின் பெயர் மகுறுகடுவேவல, விபரம் ஒவிட விசாலம் ஏ 0, றா 0, ப 4 0

துணடு 89

காணியின் பெயர் மகுறுகடுவேவலவட்ட, விபரம் 1 ஈரபலா மரம், 1 பாகு மரம் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் ஏ 0, றா 0, ப 3 1

துணடு 90

காணியின் பெயர் டொலலங்க குமபுற விபரம் நெல்வயல விசாலம் ஏ 0, றா 0, ப 12 0

துணடு 91

காணியின் பெயர் டொலலங்க படடிய, விபரம் 2 தெனனை, 2 பலா, 4 ஈரபலா மரங்கள், விசாலம் ஏ 0, றா 0, ப 13 6

துணடு 92

காணியின் பெயர் மகுறுகடுவேவலவட்ட, விபரம் 5 றப்பர் மரங்கள் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் ஏ 0, றா 0, ப 2 4

துணடு 93

காணியின் பெயர் மகுறுகடுவேவல, விபரம் நெல்வயல, விசாலம் ஏ 0, றா 0, ப 18 1

துணடு 94

காணியின் பெயர் மகுறுகடுவேவல, விபரம் நெல்வயல, விசாலம் ஏ 0, றா 0, ப 4 2

துணடு 95

காணியின் பெயர் மகுறுகடுவேவலவட்ட விபரம் 12 றப்பா மரங்கள் கொண்ட ஒரு தோட்டம் விசாலம் ஏ 0, றா 0, ப 11 2

துணடு 96

காணியின் பெயர் மகுறுகடுவேவல, விபரம் நெல்வயல விசாலம் ஏ 0, றா 0, ப 8 8

துணடு 97

காணியின் பெயர் பல்லாபுல அலலது மகுறுகடுவேவல விபரம் நெல்வயல விசாலம் ஏ 0, றா 0, ப 5 2

துணடு 98

காணியின் பெயர் வியடிஹுடற, விபரம் நெல்வயல, விசாலம் ஏ 0, றா 0, ப 6 5

துணடு 99

காணியின் பெயர் வியடிஹுடற, விபரம் நெல்வயல விசாலம் ஏ 0, றா 0, ப 4 5

துணடு 100

காணியின் பெயர் இலலலலலலல, விபரம் 14 றப்பா மரம் 4 ஈரபலாமரம், 1 பாகு மரம் கொண்ட ஒவிட, விசாலம் ஏ 0, றா 0 ப 14 3

துணடு 101

காணியின் பெயர் கொட்டகும்புற, விபரம் நெல்வயல விசாலம் ஏ 0 றா 1, ப 20 5

துணடு 102

காணியின் பெயர் கொட்டகண்ட அட்டறடெனிய விபரம் 3 றப்பா மரங்கள் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் ஏ 0, றா 0, ப 4 7

துணடு 103

காணியின் பெயர் கொட்டகண்ட அட்டறடெனிய விபரம் 5 றப்பா மரங்கள் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் ஏ 0, றா 0 ப 12 7

துணடு 43

காணியின் பெயர் கலவெலேவட்ட, விபரம் 65 றப்பா மரங்கள் கொண்ட ஒரு தோட்டம் விசாலம் ஏ 0, றா 0, ப 24 1

துணடு 44

காணியின் பெயர் கலவெலேவட்ட, விபரம் 15 றப்பா மரங்கள் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் ஏ 0 றா 0 ப 21 9

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ந தேதி காலே 9 மணிகளுக்கு எஸ்பிடடிய பொலீஸ் ஸ்டேஷனில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈடுத தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ந தேதிக்கு முன்னா மேலே சொல்லப்பட்ட பிரகாரம் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலம் எழுத்தில் முப்பிரதிகளாக

எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா இது சம்பந்தமாக உறுதிகளோ எழுத்துக்களோ உன்னிடம் இருக்குமின விராணையுறு எனமுன்புநது காட்ட வேண்டும் பென்தொட ஸ்ரல்லலா விடி காரியாலயத்தில் படங்கன A 1616 சபலிமன் டெ 1 F V P 584, 585, 586 கணைப்பாக்க முடியும்

எல எல எச சிலவா, காலிக கச்சேரி, காணி எடுக்கும் உத்தியோகத்தர் 1956 ம் ஆண்டு ஒக்டோபர் 10 ந ல

இலக்கம் LA/O 56

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் 3ப (b) பிரிவின் கீழ் அறிவித்தல்

பின்வரும் அட்டவணியில் காட்டப்பட்டிருக்கும் காணிகளுக்கு உரிதது உடந்தையுள்ளவர்கள் பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் அட்டவணியில் காட்டப்பட்ட நஷ்ட ஈடு பங்கு ரூபா 10 00 பணத்தை பலபிடடியா கோட ஆப நிகவஸ்ட் நீதி மன்றத்தில் டொ 25928 ல் காட்டப்பட்டிருக்கிற தெனறும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 31 (b) பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும், காலி டிலறிகட உத்தவி அரசாங்க அதிபா சம்பத்து வடுகே சாமுவல ஹெனறி சிலவா ஆகிய நான இதனால் அறிவித்தல் கொடுக்கின்றேன

எல எல எச சிலவா, காணி எடுக்கும் உத்தியோகத்தர்

1956 ம் ஆண்டு ஒக்டோபர் 12 ந ல

அட்டவணை

காணியின் விபரம் துணடு 2—P P A 1,520

காணியின் பெயர் வெவலும்புற, விசாலம் ஏ 0 றா 0, ப 2 1 இடம் காலி டிலறிகளில் பெந்தோடவல்லலவிடி கோறையில் பெல கல பலாத எனனும் கிராமம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதிக தேவைக்கு வேண்டியுதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இதனால் அறிவிக்கின்றேன

எடுத்தற்கொள்ளவருக்கும் காணியின் விபரம் —

தங்காலே நகரசபை வீடமைப்புத்திட்டத்திற்குரிய காணி எடுத்தற P P A இல 1628, இந்திபொக்குனகொட, வட்டார இல 3, தங்காலே நகரசபை

துணடு இல 1 வரிமதிப்பு இலக்கம் 113/8

காணியின் பெயர் பெலியத்தை ரேட்டில் எனபிடடியவத்தை அல்லது முதியானல கெறுபப் விசாலம் ஏ 2 றா 2, ப 36 5, விபரம் ஒரு அடி அகலமான பாதையுள்ள தெனந் தோட்டம், 30 வயதான 75 தெனனைகள், 25 வயதான 208 தெனனைகள், 10 வயதான 6 பலாக்கள், 15 வயதான 1 விளா, 3 வயதான 1 முற்தி ரிகை மரம் ஆகியவை அடங்கியுள்ளன உரிமைகோருபவா டி பி அதத்தத்து, அரசினா பிறகடா, தங்காலே,

துணடு இலக்கம் 2

காணியின் பெயர் ஒறையடிப பாதை விபரம் ஒறையடிப பாதை, உரிமைகோருபவா பெயா டி பி அதத்தத்து, அரசினா பிறகடா, தங்காலே விசாலம் ஏ 0, றா 0 ப 3 9

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம் ஆண்டு காததிகை மாதம் 26 ந தேதி பி ப 3 மணிகளுக்கு தங்காலே சாக்கியூட் பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு காததிகை மாதம் 18 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

வி பி ஏ பெறற்று, டிலறிக உத்தவி அரசாட்சி எசனடு

அமபாந்தோட்டக் கச்சேரி 1956 ம் ஆண்டு ஐப்பசி 11 ந ல

குறிப்பு இலக்கம்—L D 3551—J/55/L/281

இலக்கம் J 54 Lr.200 LW 3857

(இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினா படிபும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினா படிபும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

கல்லோயா அபிவிருத்திச் சபைக்குத் தேவையான ஒரு வாய்க்காலுக்கு எனும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களான படிபை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களான படிபை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

520 ம இலக்க கிராமப்படுத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட இலக்கம் 3 கிராமம் —இரப்பெத்தகம்

துண்டு 228

காணியின் பெயர் பெண்டிச்சிவேலுதேவ விபரம் பத்தன உரித்தாளியின் பெயர் நெவரண்ட எம் எ ஸரெம்புவினியின் உரித்தாளர்கள், ஸ்ரீமதி திசேரா குமாரிகாமி, எஸ் கொல்காகுமுடி, எஸ் கொல்காகுமுடி, மாகிறுட எலிசபத் கொல்காகுமுடி, கியூச ரணசிங்க, எல்லோரும் பத்தினியைச்சேர்ந்தவர்கள் விசாலம் எ 0 று 0 ப 01

துண்டு 229

காணியின் பெயர் கனிலல் விபரம் 5-10 லுருத்தைய கிறவலியா மரங்கனம் மத்தும் சொந்த ரேட்டின ஒரு பகுதி, உரித்தாளியின் பெயர் ஜே கபரகொட கெப்பிடடிப்பொல, விசாலம் எ 0 று 0, ப 26 5 521 இலக்க கிராமப்படுத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட இலக்கம் 2 கிராமம் —பாலுக்கம்

துண்டு 468

காணியின் பெயர் கரநறகுற பெண்டிச்சிவேலுதேவ விபரம் பத்தன, உரித்தாளியின் பெயர் நெவரண்ட எம் எ ஸரெம்புவினியின் உரித்தாளர்கள் ஸ்ரீமதி திசேரா குமாரிகாமி எஸ் கொல்காகுமுடி, எஸ் கொல்காகுமுடி, மாகிறுட எலிசபத் கொல்காகுமுடி கியூச ரணசிங்க, ஜே பி பி (B) வீரசேகராவம் எல்லோரும் பத்தினியைச் சேர்ந்தவர்கள், விசாலம் எ 0 று 3 ப 09 0

துண்டு 459

காணியின் பெயர் கநதல, விபரம் இரிகேசன வாய்க்கால் உரித்தாளியின் பெயர் நெவரண்ட எம் எ ஸரெம்புவினியின் உரித்தாளர்கள் ஸ்ரீமதி திசேரா குமாரிகாமி, எஸ் கொல்காகுமுடி, எஸ் கொல்காகுமுடி, மாகிறுட எலிசபத் கொல்காகுமுடி கியூச ரணசிங்க, ஜே பி (B) வீரசேகராவம் எல்லோரும் பத்தினியைச் சேர்ந்தவர்கள், விசாலம் எ 0 று 0, ப 13 5

மொத்தத் தொகை எ 1, று 0, ப 10 9

மேற்குறித்த காணிக் கு உரித்தகு பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம ஹு டிசம்பர் மீ 3 ந திகதி பத்தினி கச்சேரியில் எனமுன்பாக காலே 10 மணிக்கு வெளிப்படுத்தும்படியும், அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைக்கின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈடுதொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஹு நவம்பர் மீ 26 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

இக்காணிக் கு உரித்தகு கூறுவோர், ஒப்பனை, உறுதி முதலிய அத தாட்சிப பத்திரங்களை விசாரணையின் போது, எனமுன் சமாப்பிக்க வேண்டும்

இ டுடிகளில்,

உதவிமாசுரண அரசாட்சி எசுண்டு

பத்தினி கச்சேரி,

1956 ம ஹு ஓக்டோபர் மீ 4 ந உ

இல LL/A 5729

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினா படிபும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களான படிபை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

ஓர் ச அருள்பிரகாசம்,  
டிஸ்ட்ரிக்ட் உதவி அரசாட்சி எசுண்டு

மட்டக்களப்புக் கச்சேரி,  
1956 ம ஹு ஓக்டோபர் மீ 11 ந உ

எடுத்தகுகொளளவிருக்கும் காணியின விபரம் —

கடைசிக கிராமப் படம் 3 இன அதுபந்தம் 4—துகவெல கிராமம் பனலில பததுவ, அறறகலன கோறனை, இரத்தினபுரி டிஸ்திரிக

துண்டு 5

காணியின பெயர் கம்பொலவதத வரிபண இல 125 விபரம் தோட்டம் (பயிர இலலை) உரிமையாளரின பெயர் A J அலிலை, மாதமபெ அறறகலன பனன, M A M யுனைடு, வெலலாந்ததூற, காவததை; விசாலம் ஏ 0, று 0 ப 49

துண்டு 6

காணியின பெயர் கம்பொலவதத வரிபண இல 127, விபரம் தோட்டம், அதில 30-35 வருட 10 தெனனை 10-20 வருட 2 கிக்குள 3-20 வருட 19 கமுரு 6-35 வருட 4 மா 6 வருட 2 அநோடா 2-10 வருட 19 கோபபி, 80 வருட ஒரு பலா 7 வருட 1 யம்பொலா, 5 வருட 1 எலுமிசசை, 10 வருட 1 இமடி, 6 வருட 1 கெந்த மரங்கன உளளன உரிமையாளரின பெயர் A L M சலலி மரைக்காரா, பிரதம் வீதி, மககோன விசாலம் ஏ 0, று 0 ப 30

துண்டு 7

காணியின பெயர் கம்பொலவதத வரிபண இல 124 விபரம் தோட்டம், அதில 25-30 வருட 3 தெனனை, 3-15 வருட 10 தெனனை 2-3 வருட 2 அநோடா, 3-5 வருட 6 கோபபி, 10-25 வருட 2 மா 15 வருட 1 கித்துள மரங்கன உளளன உரிமையாளரின பெயர் U L அபதுல கபூ காவததை விசாலம் ஏ 0, று 0, ப 43

மேறகுறித்த காணிகு உரிததுபேசுகின்ற சகலரும தாமாக அலலது முறைபபடி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ஓஸ் டிசம்பர் மாதம் 5 ந தேதி மு ப 10 மணிகு இரத்தினபுரி கச்சேரியில எனமுனபாக வெளிப்பததுமபடியும் அக்காணியில அவா களுக்குள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற காண நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிககைகளின விபரங்களையும் நஷ்ட ஈடுதே தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956, ம ஓஸ் நவம்பர் மாதம் 28 ந திகதிக்கு முனனா எழுத்தில முப பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால கேட்டுக்கொளளப படுகின்றனா

ஏ ர கொகளிமொறகொட, காணி எடுக்கும் அதிகாரி

இரத்தினபுரி கச்சேரி,

1956 ம ஓஸ் ஓகரோபாய் 9 ந உ

## நாளுவித அறிவித்தல்

1948 ம ஆனடின முடிக்குரிய காணிப் பிரமாணங்களின 21 (2) ம பிரமாணத்தினகீழ் அறிவித்தல்

கெபிலவெல வடக்கு கிராம முனனேறறச சங்க நம்பிக்கைப் பொறுப் பாளாகனும் பண்டாரவளை கெபிலவெல சோந்தவாகனும் திரு சுறியாகே மாததேளில அபபுறாயி, மீயிலன ஆராசகிகே டொன சிமியன சிககோ எனபவாகன, வதுனை டிஸ்திரிக உடுகிந்தமாவட்டத்தைச் சோந்த கெபிலவெல கிராமத்திலுளளனும், பண்டாரவளை படடின அபிவிருத்தி அளவைப் படத்தில 150 இல காணித்துணாமாயி முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 3 ஏக்கர் நிலத்தை, அதில ஒரு கூட்ட மண்டபம் நிறுவுதற பொருட்டு, குத்தகையாகத் தரும்படி, விண்ணப்பித்ததுளளார்

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பினவருவனவறறுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்படுறது —

(அ) காலம் 5 வருடம்

(ஆ) வாடகை வருடம் 3 75 வீதம்

(இ) குத்தகையைப் பெறுபவாகன, குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள வதுனை டிஸ்திரிக அரசாங்க அதிபர் திருப்பதிப்படுமபடியாக, அந் நிலத்தில் ஒரு கூட்ட பண்டபம் நிறுவுதல வேணம

(ஈ) குத்தகை எடுபவாகன அந்நிலத்தை ஒரு கூட்ட மண்டபம் தாபிக்க உபயோகிக்கலாமேயனறி வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத் தேதியிலிருந்து ஆறு திழைமக்குள செலனுபடியான காரணங்கள எழுத்துமூலம் கட்டடினலன்றி இது வழங்கப்படும

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ், காணி அதிபருக்காக

கொழும்பு,

1956 ம ஓஸ் ஓகரோபாய் 19 ந உ

(Published by Authority)

## PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices		Western Province	—
Final Orders	1406	Central Province	—
		Southern Province	—
Land Sales by the Government Agents —		Northern Province	—
Western Province	—	Eastern Province	—
Central Province	—	North Western Province	—
Southern Province	—	North Central Province	—
Northern Province	—	Province of Uva	—
Eastern Province	—	Province of Sabaragamuwa	—
North-Western Province	—	Land Acquisition Notices	1407
North Central Province	—	Notices under the Land Development Ordinance	1414
Province of Uva	—	Land Redemption Notices	—
Province of Sabaragamuwa	—	Miscellaneous Land Notices	1414
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Licences to ply Omnibuses or Hiring Car Services, &amp;c.

## Final Orders

## LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 1,247 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Werawewa in the Nikawa gampaha Korale of the Hiriya Hatpattu of the Kurunegala District in the North Western Province and described as lots 1, 3, 4, 5, 6, 8, 9, 10, and 11 in village plan No 3,018 (vide Settlement Notice No 2,052)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this thirty first day of August, 1956

R. V. JAYASURIYA,  
Assistant Settlement Officer

## SCHEDULE

Lot No	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A R P							
1	12	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
1	13	0 3 2	S 32,021	5 (4) (c)	Korale Gamaalalage Punchi ralage Ranhamy of Ihalagama in Pahala Wisideke Korale in Wann Hatpattu	—	Kurunegala B	351	37
3	20	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
3	21	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	3 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 2 23	—	5 (1)	The Crown	—	—	—	—
8	14	71 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
8	15	1 0 5	S 32,022	5 (4) (c)	(1) Herat Mudiyansele Banda, Ex Korale Arachchi of Hiralu gama (2) Herat Mudiyansele Ran Bandage Appuhamy, (3) Herat Mudiyansele Mutu Menika, (4) Korale Punchi Banda, (5) Kapuru Banda Arachchige Ratnaya ka, (6) Herat Mudiyansele Herat Banda, and (7) Herat Mudiyansele Ran Banda, all of Heratgama	Settled in undivided shares of one sixth each to (1), (4), (5), (6) and (7) and one twelfth each to (2) and (3)	Kurunegala B	351	38
8	16	0 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
8	17	0 3 36	—	5 (1)	The Crown	—	—	—	—
8	18	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
8	19	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	28 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—

## LAND SETTLEMENT ORDINANCE

## Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 25th day of September, 1956

D. R. L. BALASURIYA,  
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development



**LAND SETTLEMENT ORDINANCE**

**Settlement Order No 1,248 (Kurunegala)**

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No 8,225 of June 19, 1956, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Tuttripitiya in the Ihala Otota Korale of the Hinnyala Hatpattu of the Kurunegala District in the North Western Province and described as lots 1, 3, 4, 5, 6, 10, 15, 16, 17, 19, 20, 21 and 22 in block survey preliminary plan No 2,797 (vide Settlement Notice No 1,290)

And whereas, all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty eighth day of August, 1956

M M PILLAI,  
Assistant Settlement Officer

**SCHEDULE**

Lot No	Sub divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (Shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
1	23	0	0	23	S 32,326	5 (4) (c)	Jalat Mudiyansele Dingiri Appu of Tuttripitiya	—	Kurunegala B 351	14	—
1	24	0	2	5	S 32,325	5 (4) (c)	(1) Jalat Mudiyansele Appu hamy of Moratiha, (2) Jalat Mudiyansele Kapuruhamy of Tuttripitiya, and (3) Jalat Mudiyansele Kiri Menika of Moratiha	Settled in undivided shares of one third each	Kurunegala B 351	15	—
1	25	10	2	13	—	5 (1)	The Crown	—	—	—	—
1	26	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
1	27	1	0	2	S 32,328	5 (4) (c)	Jalat Mudiyansele Ukkurula of Tuttripitiya	—	Kurunegala B 351	16	—
1	28	0	2	9	S 32,329	5 (4) (c)	Jalat Mudiyansele Kiri Banda of Talangomuwa	—	Kurunegala B 351	17	—
1	29	0	0	1	—	5 (1)	The Crown	—	—	—	—
1	30	0	1	31	S 32,330	5 (4) (c)	Jalat Mudiyansele Kiri Banda of Talangomuwa	—	Kurunegala B 351	18	—
1	31	0	0	32	—	5 (1)	The Crown	—	—	—	—
1	32	0	0	26	—	5 (1)	The Crown	—	—	—	—
1	33	0	1	12	—	5 (1)	The Crown	—	—	—	—
1	34	0	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
1	35	1	0	5	S 32,331	5 (4) (c)	Jalat Mudiyansele Dingiri Banda of Tuttripitiya	—	Kurunegala B 351	19	—
3	—	0	2	7	S 32,324	5 (4) (c)	(1) Jalat Mudiyansele Appu hamy of Moratiha, (2) Jalat Mudiyansele Kapuruhamy of Tuttripitiya, and (3) Jalat Mudiyansele Kiri Menika of Moratiha	Settled in undivided shares of one third each	Kurunegala B 351	20	—
4	—	0	0	25	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0	0	4	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	1	0	21	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0	0	3	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	1	1	27	S 32,326	5 (4) (c)	Jalat Mudiyansele Dingiri Appu of Tuttripitiya	—	Kurunegala B 351	14	—
16	—	0	0	2	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0	2	28	S 32,327	5 (4) (c)	Jalat Mudiyansele Ukku Menka of Tuttripitiya	—	Kurunegala B 351	21	—
19	—	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0	3	14	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0	0	37	—	5 (1)	The Crown	—	—	—	—

**LAND SETTLEMENT ORDINANCE**

*Certificate*

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 21st day of September, 1956

D R L BALASURIYA,  
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

**Land Acquisition Notices**

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

**ORDER No 379 OF 1956**

Reference No LA 627/J/IR/1098

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, October 10, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**SCHEDULE**

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Jaffna District, or other officer authorized by him	Lot 7 in preliminary plan No A 1,745

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

ORDER No 330 OF 1956

Reference No R/A-18/J55 LG206-S

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, October 15, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized Officer	II Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him	Lots 37, 38, 39, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50 and 51 in Preliminary Plan A 3,457

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

ORDER No 381 OF 1956

Reference No R/A 19/J55 LG496 S

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, October 15, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized Officer	II Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him	Lots 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 38, 39, 39½, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 50, 51, 52, 52½, 53, 54, 55, 56, 56½, 57, 58, 59, 60, 62, 63, 64, 65, 66, 67, 68, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 84, 85, 86, 87, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 and 100 in Preliminary Plan A 3,715

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1 rood out of the land called "Lyn Grove", bearing assessment Nos 583, 589, 591 and 593, Colombo Galle Road, situated at Rawatawatta, within the U C limits of Moratuwa, Salpiti Korale, Colombo District, and bounded as follows —

North by property claimed by the heirs of the late Mr U L P de Soysa,  
East by Colombo Galle Main Road,  
South and west by the remaining portions of the same land

(Surveyed and shown on private survey plan No 1229 of January 10, 1956, prepared by Mr C W de Mel, Licensed Surveyor and Leveller, Moratuwa)

Ref No QA 296/J 56 H 290  
Colombo, September 22, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1A 3R 0P out of the land called Goorook Oya Group, situated in Hapugastalawa Village, V H's Division of Hapugastalawa, Kotmale D R O's Division, Nuwara Ehya District, and bounded as follows —

North by Hapugastalawa Tank  
East, south and west by remaining portions of the same land

Ref No J/56 L129 (LD 1318)  
Colombo, September 22, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres from the land called Urumutta Estate (lot 82B 1 in F V P 68), situated in Urumutta Village, Gangaboda Pattuwa, Matara District, and bounded as follows —

- North and east by Urumutta Makandura V C Road
- South and west by remaining portions of the same land

Ref No J 56 E 245 — LB 2286  
Colombo, September 22, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two blocks of land totalling in extent about 2 roods 20 perches from the land called Halpahenawatta (lot 168 in Matara Town Planning and Assessment Survey Sheet No O 25/41—4 East), situated in Kadeweediya North, within the U C limits of Matara, Wellaboda Pattuwa and Four Gravets, Matara District, and bounded as follows —

- (1) Boundaries of the land required for the market—

- North by lot 118 in Matara Town Planning and Assessment Survey Sheet No O 25/41—4 East,
- East by part of the same land (Halpahenawatta),
- South by lot 170 in Matara Town Planning and Assessment Survey Sheet No O 25/41—4 East,
- West by Batuta Road

- (2) Boundaries of the land required for the road—

- North by lots 118 and 119 in Matara Town Planning and Assessment Survey Sheet No O 25/41—4 East,
- East by lot 247 in Matara Town Planning and Assessment Survey Sheet No O 25/41—4 East and a path,
- South by part of the same land (Halpahenawatta),
- West by part of the same land (Halpahenawatta)

Ref No LB 2270/J 55 LG 536  
Colombo, September 22, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent approximately 2A 2R 30P, out of the land called Ottukadduveli, situated in Irakkamam Village, Sammanturai Pattu Batticaloa District, and bounded as follows —

- North by land claimed by A Saibu Lebbe and M Kalandarlebbe Hadjira,
- East by land claimed by the Gal Oya Development Board,
- South by land claimed by the Gal Oya Development Board,
- West by stream

Ministry's Reference No J 56 L 172  
Batticaloa Kacheheri's Ref No LD 3623  
Colombo, September 30, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 3 roods of the land called Medagodakanattewatta Murutakandewatta, Matowitewatta, Arambewatta, Galleneowitewatta, Aaharaminowita and Thalagederewatta (lot 797 in F V P 219), situated in Karandana Village, Karandana, South Wasama, Karuwita Korale, Ratnapura District, and bounded as follows —

- North by lot 775 in F V P 219 (stream),
- East by P W D road from Yatipawuwa to Waga
- South by remaining portion of lot 797 in F V P 219,
- West by remaining portion of lot 797 in F V P 219 and garden of Karandana Government Boys' Sinhalese School (lot 774 in F V P 219)

Ref No J56 E 46,  
Colombo, September 22, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950 as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent approximately 438 ft by 33 ft from the land called Pulanawatta depicted as lot 10AP in F V P 19, situated in Madalagama Village, Atakalan Korale, Ratnapura District, and bounded as follows —

- North by lot 10AQ in F V P 19,
- South by lots 10AN and 220 in F V P 19,
- East and west by the remaining portions of the same land,

(2) A portion, in extent approximately 429 ft by 33 ft from the land called Balugalahena depicted as lot 10AV in F V P 19, situated in Madalagama Village, Atakalan Korale, Ratnapura District, and bounded as follows —

North and south by the remaining portions of the same land,  
East by Crown land (lot 200 in F V P 19)  
West by lot 10B in F V P 19

(3) A portion, in extent approximately 396 ft by 33 ft from the land called Gylana depicted as lot 10B in F V P 19, situated in Madalagama Village, Atakalan Korale, Ratnapura District, and bounded as follows —

North and south by the remaining portions of the same land,  
East by lot 10AV in F V P 19,  
West by lot 220 in F V P 19

(4) A portion, in extent approximately 99 ft by 33 ft from the land called Pillanwatta depicted as lot 10AQ in F V P 19, situated in Madalagama Village, Atakalan Korale, Ratnapura District, and bounded as follows —

North by lot 10AR in F V P 19,  
South by lot 10AP in F V P 19,  
East and west by the remaining portions of the same land

Ref No J 56 L 265  
Colombo, September 25, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 10 perches, from the land called Galpoththewatta, situated in the village of Nuunhella, Imbulana Wasama, D R O s Division of Dehigampal Korale and Lower Bulathgama, Kegalla District, and bounded as follows —

North by remaining portion of the same land,  
East by Oya (river),  
South by R B Channel,  
West by remaining portion of the same land

Ref No J/56 L 130/LM 5614.  
Colombo, September 22, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LH/A 224

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose Acquisition of land for approaches to new bridge, Colombo Galle Road —

Description of the lands to be acquired

Preliminary plan No A 4,041 (lots 1-14) Villages—Maha Palyagala and Diyalogoda, Kalutara Totamune, Kalutara District, Western Province

Lot No	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
1	Madamegalabodawatta alias Dummalamodera watta	Coconut garden contains 3 coconut trees 5-20 years	The Arch Bishop of Colombo	0	0	6 6
2	Dummalamoderawatta	Coconut garden contains 2 coconut trees 50 years	Peter S Pereira, P Kaithan Coorey D B Seneviratne Mrs D J Fernando, D Francis Fernando, D L Malentina Silva, all of Diyalogoda, Maggona, and M Lucia Ferdinands of Marakkalaha watta Beruwala	0	0	22 5
3	Thuduwawewatta	Coconut garden contains 1 coconut tree 60 years and part of tiled masonry building and wooden pailing	M S Mendis and A Sisi Nona, both of Diyalogoda, Maggona disputed by Diyala Anthony Justina Fernando of Diyalogoda, Maggona	0	0	6 5
4	Do	Part of tiled masonry building	D G Fernando, D Serpinu Fernando, D Salpina Fernando, D Ana Maria Andradi, D Agnes Andradi, J Peter Andradi, all of Diyalogoda, Maggona	0	0	1 1
5	Do	do	P D M Nonis Marial of Alice Medura, Diyalogoda, Maggona	0	0	1 3
6	Do	do	L M Flora Silva of Diyalogoda, Maggona	0	0	0 5
7	Do	Part of coconut garden (no cultivation) contains part of tiled masonry building	W G Fernando of Diyalogoda, Maggona	0	0	1 8
8	Do	Part of tiled masonry building	D Mathew, P Weerasinghe and D Wilfred, P Weerasinghe, both of Diyalogoda, Maggona, disputed by K M Sisarius Fernando of Sisiragiri, Diyalogoda, Maggona	0	0	1 5
9	Do	do	A Sisi Nona of Diyalogoda, Maggona	0	0	1 3
10	Do	Part of coconut garden (no cultivation) contains parts of 2 tiled masonry buildings	P D M Nonis of Alice Medura, Diyalogoda, Maggona	0	0	2 8
11	Do	Part of coconut garden (no cultivation)	Peter G Dias, Licensed Surveyor of Kalutara South	0	0	0 6
12	Do	Part of tiled masonry building	J L Johannes Silva of Diyalogoda, Maggona	0	0	0 3
13	Do	Part of coconut garden (no cultivation) contains part of tiled masonry building	P D M Nonis Marial of Alice Medura, Diyalogoda, Maggona	0	0	0 5
14	Do	Part of coconut garden (no cultivation)	D B Seneviratne of Diyalogoda, Maggona	0	0	0 3
				<b>0</b>	<b>1</b>	<b>7 6</b>

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at Maggona Government School, on December 13, 1956, at 10 a m, and are hereby requested, to notify to me in writing (in duplicate) on or before December 4, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kalutara, October 10, 1956

E M D WIKRAMASINGHE,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 604

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Name of land Golawelkanda, lot 4 of P P A 2,154,  
 Extent 0 A 2 R 31 P  
 Situation In Galauda Village, Gangapalatha Korale, Udahewaheta D R O's Division, Nuwara Eliya District, Central Province,  
 Description Chena,  
 Claimants Mr Reginald Earnest Stephen de Soysa, Agents Messrs Carson Cumberbatch & Co, Ltd, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Hanguranketa Resthouse on November 26, 1956, at 3 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
 Nuwara Eliya, October 8, 1956

C J SERASINGHE,  
 Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 1309

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Name of land Holyrood Estate, Ratnillakelle Division  
 Lots 1 and 2 of P P A 2,378  
 Extent 4 Acres 3 Roods 39 5 Perches  
 (Lot 1—0 A 2 R 20 8 P)  
 (Lot 2—4 A 1 R 18 7 P)  
 Situation In Talawakelle (Part) Village, Dimbula Korale, Kotmale D R O's Division, Nuwara Eliya District, Central Province  
 Claimants The Ceylon Plantations Co, Ltd, The Scrub, Nuwara Eliya Agents George Steuart & Co, Ltd, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Holyrood Estate Office, on November 29, 1956, at 11 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 20, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
 Nuwara Eliya, October 6, 1956

D L PANAMBALANA,  
 District Land Officer of Nuwara Eliya District

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

My reference No LA/C 65

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz — construction of an Anicut, Field Channel and Flank Bunds across Elpitiya Ela Amuna

\*As decided by the Honourable the Minister of Lands and Land Development by his declaration No J/AL/1673 of January 28, 1954, published in *Government Gazette* No 10,652 of May 12, 1954 —

Description of the lands to be acquired

D R O's Division Bentota Walallawiti Korale,  
 V HH Divisions Elpitiya, Kadirandola, Pelandagoda, Wallambagala,  
 Villages Elpitiya, Kadirandola, Pelandagoda, Wallambagala,  
 Plan Nos P P A 1,616, Combined Supplement No 1 to F V PP 584, 585, 586

Preliminary plan No A 1,616

Lot Nos	Name of Land	Description	Extent		
			A	R	P
1	Pallawela	Paddy field	0	0	13 9
2	Pansalawatta	Garden, 11 rubber trees	0	0	4 1
Combined Supplement No 1 to F V PP 584, 585 and 586					
213	Kottakandaweowita	Garden no plantation	0	0	7 5
214	Do	Garden, 2 rubber trees	0	0	5 9
70	Kanaburewatta	Owita and paddy field	0	0	14 3
71	Kapuelakumbura	Paddy field	0	0	25 7
72	Talgahalyadda	Garden, no plantation	0	0	3 7
75	Kapuelakumbura	Paddy field	0	0	17
76	Do	do	0	0	23 2
77	Do	do	0	0	12
78	Do	do	0	0	2 9
79	Dangahakumbura	Paddy field	0	0	8 5
80	Weligodakumbura	Paddy field	0	0	17 1
81	Mahapattiya	Owita	0	0	20 4
82	Wattalangaokarda	Paddy field	0	0	3
83	Magurukaduwelawatta	Garden, 2 rubber trees	0	0	2 3
84	Weligodakumbura	Paddy field	0	0	13 6
85	Kosgahalyadda	do	0	0	13 6

Lot Nos	Name of Land	Description	Extent		
			A	R	P
86	Magurukaduwwelawatta	Garden, 1 breadfruit, 5 rubber and 1 arecanut tree of 40 years	0	0	4
87	Do	Garden, 4 rubber trees	0	0	2 7
88	Magurukaduwwela	Owita	0	0	4
89	Magurukaduwwelawatta	Garden, 1 breadfruit and 1 arecanut tree	0	0	3 1
90	Dolalangakumbura	Paddy field	0	0	12
91	Dolalangapattiya	Garden, 2 coconut, 2 jak, 4 breadfruit trees	0	0	13 6
92	Magurukaduwwelawatta	Garden, 5 rubber trees	0	0	2 4
93	Magurukaduwwela	Paddy field	0	0	18 1
94	Do	do	0	0	4 2
95	Magurukaduwwelawatta	Garden, 12 rubber tree	0	0	11 2
96	Magurukaduwwela	Paddy field	0	0	8 8
97	Balapuwa alias Magurukaduwwela	do	0	0	5 2
98	Liyadihatara	do	0	0	6 5
99	Do	do	0	0	4 5
100	Ihalakanda	Owita, 14 rubber, 4 breadfruit and 1 arecanut tree	0	0	14 3
101	Kottakumbura	Paddy field	0	1	20 5
102	Kottakandaaddarademya	Garden, 3 rubber trees	0	0	4 7
103	Do	Garden, 5 rubber trees	0	0	12 7
43	Galwelewatta	Garden, 65 rubber trees	0	1	24 1
44	Do	Garden, 15 rubber trees	0	0	21 9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent duly authorized in writing, before me at 9 a.m. on November 26, 1956, at Police Station, Elipitiya, and are hereby requested to notify to me in writing in person or by agent duly authorized as aforesaid (in duplicate) on or before November 19, 1956 the nature of their interests in the lands, the particulars of their claims for compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of the claim, should be produced at this inquiry

A copy of P P A 1,616 and the Combined Supplement No 1 to R V PP 584, 585, 586 are available for reference at the Office of the D R O, Bentota Walallawiti Korale

The Kachcheri,  
Galle, October 10, 1956

S S H SILVA,  
Acquiring Officer, Galle District

My No LA/C 87

**NOTICE UNDER SECTION 31 (b) OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

I, Sampathawaduge Samuel Henry Silva, Acquiring Officer of the District of Galle, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950 (as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954), hereby give notice that a sum of Rs 14 being compensation for the acquisition of the land described in the Schedule hereto, has been paid into case No 25926 of the Court of Requests of Balapitiya to be drawn by the person entitled to

The Kachcheri,  
Galle, October 10, 1956

S S H SILVA,  
Acquiring Officer of the District of Galle

**Schedule**

Description of land—

Preliminary Plan No A 1,544  
Lot No 5  
Name of land Dumualawalangakumbura  
Extent 0A 0R 12P  
Situation Igala Village in Bentota Walallawiti Korale in Galle District

My No LA/C 56

**NOTICE UNDER SECTION 31 (b) OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

I, Sampathawaduge Samuel Henry Silva, Acquiring Officer of the District of Galle, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950 (as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954), hereby give notice that a sum of Rs 10 being compensation for the acquisition of the land described in the schedule hereto, has been paid into case No 25923 of the Court of Requests of Balapitiya, to be drawn by the person entitled to

The Kachcheri,  
Galle, October 10, 1956

S S H SILVA,  
Acquiring Officer of the District of Galle

**Schedule**

Description of land—

Lot No 2 in preliminary plan No A 1,520  
Name of land Leuwekumbura  
Extent 0A 0R 2 1P  
Situation Pelagaspalata Village in Bentota Walallawiti Korale in Galle District

**THE LAND ACQUISITION ACT, No 9 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 7549/J 55 LG 458

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose acquisition of land for Tangalla Urban Council Housing Scheme —

Description of the land to be acquired

P plan No A 1,628 Indipokunagoda, Ward No 3, Tangalla Urban Council

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Ennapityewatta alias yasegeruppa, assessment No 113/8, Beliatta Road	Coconut garden contains a footpath, 75 coconut trees 30 years, 208 coconut trees 25 years, 6 jak trees 10 years, 1 divul tree 15 years and 1 kaju tree 3 years	D P Atepatu, Crown Proctor, Tangalla	2	2	36 5
2	Footpath	Footpath	do	0	0	3 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Tangalla Circuit Bungalow, on November 26, 1956 at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 18, 1956 the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Hambantota, October 11, 1956

V P A PERERA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No, LD 3551—J 55 L 281

(This reference should be quoted in all correspondence in this connection)

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for a Channel for the Gal Oya Development Board —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Claimants	Extent A R P
1	Vannandamunmaru, Illupaiyadikānpoomi	Waste land contains part of a bund and channel	Preliminary plan No A 1,242 Village—Ahyarvaddai (1) S U Ethirmanasingham and (2) S M Rasamanickam, both of Kaluwanchikudi, (3) K Visvalingam, Surveyor, Kallar, (4) V U Maslamam, (5) T U Maslamani, (6) V Mylvaganam, (7) K Ponnammah, (8) S Kandiah, (9) S Sinnapillai, (10) S Elyathamby, (11) S Kathiravelpillai, (12) S Kannammah, (13) S Sellammah, (14) M Thangammah, (15) M Parvathupillai, (16) M Pillaiyammah, (17) V Mailvaganam (18) V Kumaraswamy, (19) V Thangaretnam, (20) V Arulammah, (21) M Poopalapillai, (22) M Sellyah, (23) K U Maslamany, (24) M Umayathai, (25) S Murugesu, (26) K Ponnammah, (27) V Ester, (28) S Sandanapillai, (29) S Kathiresapillai, (30) S Thisseveresingham, (31) S Ananda puspam, (32) S Arulanandam, (33) K Seenuthamby (34) K Pokkanripillai, (35) S Sanmugam, (36) S Nagathai, (37) V Vallammah, (38) K Mailvaganam, (39) K Kasnathan, (40) K Nagathai, (41) V Kumaraswamy, (42) V Nagamani, (43) V Elyathamby, (44) V Kannammah, (45) V Seethapillai, (46) K Arunasalam, (47) K Arasammah and (48) T Maslamani, all of Kurukkalmadam, (49) V Kumaraswamy R D O of Thambiluvil, (50) V Kanapathupillai of Thettatriva, (51) S Rasammah, (52) S Krishnapillai, (53) S Periyapillai, (54) S Ponnampalam, (55) S Muthupillai, (56) M Kanapathupillai, (57) M Theivanayagam and (58) M Vallammah, all of Karatuvu, (59) S Gnanamuttu, (60) Heirs of Kattadi Alagar, (61) M Nallammah, (62) H Krishnapillai, (63) K Rasammah, (64) K Ponnammah, (65) M V. V Velupillai, (66) K Alagammah, (67) K Kanagammah, (68) S Nallammah, (69) K Thangapillai, (70) K Vallammah, (71) K Sellammah, (72) S Maheswari, (73) S Poopalapillai, (74) S Alagan, (75) S Selvarajah, (76) S Ponnammah, (77) T Velupillai Udayar, (78) K Seethapillai, (79) S Kanapathupillai, (80) S V V Thangarajah, (81) S Vallammah (82) Sellappah Ponnammah, (83) S Nagamani, (84) S Karuvalthamby (85) S Sellammah and (86) S Vallammai, all of Palukamam Division No 1 (87) S Sinnapillai, (88) K Nagathai, (89) K Kasnathan and (90) K Mailvaganam all of Palukamam Division No 2 and (91) N Kalamarai of Cheddipalayam	4 1 6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Paddruppu Junior School on December 8, 1956, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 23, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be produced before me at the time of enquiry

The Kachcheri,  
Batticaloa, October 11, 1956

L. C. ARULPRAGASAM,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No J 54 L 200/LW 3857

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following allotments of land for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Claimants	Extent A R P	
Extract No 3 to village plan No 520 Village—Erabaddegama					
228	Bendichehriwewadowa	Patna	Heirs of Rev M A Stembo, Mrs Tissera Kumarihamy, S Kosgahakumbura, L Kosgahakumbura, Margret Elizabeth Kosgahakumbura, Hugh Ranasingha, all of Badulla	0 0 1	
229	Gannle	Plantation contains gravelha about 5 10 years, culvert and part of private cart road	J Habaragoda, Keppitipola	0 0 26 5	
				Total	0 0 27 5
Extract No 2 to V P No 521 Village—Palugama					
458	Karagaswagura Bendichehriwewadowa	Patna	Heirs of Rev M A Stembo, Mrs Tissera Kumarihamy, S Kosgahakumbura, L Kosgahakumbura, Margret Elizabeth Kosgahakumbura, Hugh Ranasingha and J P B Weerasekara, all of Badulla	0 3 9 9	
459	Kande Ela	Irrigation channel	do	0 0 13 5	
				Total	0 3 23 4
				Grand Total	1 0 10 9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri, on December 3, 1956, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 26, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Badulla, October 4, 1956

C. LUDDEKENS,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LL/A 5729

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Description of the lands to be acquired						
Supplement No 4 to Final village plan No 4 Village—Nugawela, Pannil Pattuwa, Atakalan Korale, Ratnapura District						
5	Gampolawatta, assess ment No 125	Garden (no cultivation)	A J Azeez, Madampe, Atakalanpenna, M A M Junaidy of Wellandura, Kaha watta	0	0	4 9
6	Gampolawatta, assess ment No 127	Garden contains 10 coconut trees 30-35 years, 2 kitul trees 10-20 years, 19 arecanut trees 3-20 years, 4 mango trees 6-35 years, 2 anoda trees 6 years, 19 coffee trees 2-10 years, 1 jak tree 80 years, 1 jambola tree 7 years, 1 lime tree 5 years, 1 imbil tree 10 years and 1 kenda tree 6 years	A L M Salli Marikkar of Main Street, Maggona	0	0	30 0
7	Gampolawatta, assess ment No 124	Garden contains 3 coconut trees 25-30 years, 10 coconut trees 3-15 years, 2 anoda trees 2-3 years 6 coffee trees 3-5 years, 2 mango trees 10-25 years and 1 kitul tree 15 years	U L Abdul Cafoor of Kaha watta	0	0	4 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachcheri, on December 5, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 28, 1956, the nature of their interests in the lands the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

*Important*—All title deeds by which claimants claim possession or ownership of the land to be acquired shall be produced before me at the inquiry

The Kachcheri,  
Ratnapura, October 9, 1956

R WEERAKOON,  
Acquiring Officer, Ratnapura District

## Notices under the Land Development Ordinance

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Puttalam, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a.m., on Tuesday, November 20, 1956, at the Puttalam Kachcheri, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

- Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him
- Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Puttalam,

W S DE ALWIS,  
for Land Commissioner

Serial No	Lot No	Plan No	Particulars of Land to be Dealt With		Extent
			Village	Full Name of Permit holder and Address	
1	34	F V P 240A	Pottukulama	Mr Kurulasuriya Joseph Benedict Georgius Fernando, 196, Annasawatte, Hapugoda, Kandana	25 0 32
2	47	do	do	Mr Thattage Gomis Fernando, Pottukulama, Pallama	23 3 26
3	65	do	do	Mr Alfred Wijewardena Jayatileke, Katurupe, Katunayake	24 2 19
4	42	F V P 1780	Adammane	Mr Koragalagamage Valentimu Fernando, Yatiyana, Mnuwangoda	25 3 21
5	13	F, T P P 2	Tennankuriyawa (Palu) (Anamaduwawa)	Mr Nimal Keerthi Senanayake, Thalagaswewa Government School, Anamaduwawa	12 0 35

## Miscellaneous Land Notices

No LS 3744

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATION, 1948

NOTICE is hereby given that Messrs Suriyage Marthenis Appuhamy and Mailan Arachchige Don Simeon Singho, both of Kabillewela, Bandarawela, Trustees of the Kabillewela North Rural Development Society have applied for the lease of about 1/2 acre of Crown land from lot 150 in Bandarawela Town Development Survey Plan, situated in Kabillewela Village in Udakunda Division, Badulla District, for the purpose of erecting a Meeting Hall thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Term 5 years,
- Rent Rs 3 75 per annum,
- The lessees shall within one year from the commencement of the lease erect a Meeting Hall on the land to the satisfaction of the Government Agent, Badulla,
- The lessee shall use the land as a site for a meeting hall and for no other purpose,

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, October 19, 1956

### HAMBANTOTA TOWN—LEASE OF SITE FOR A CINEMA, FROM LOT 36 IN SHEET 8 OF THE HAMBANTOTA TOWN PLAN

NOTICE is hereby given that the Government Agent, Hambantota (hereinafter referred to as the Government Agent which expression shall include any person duly authorized for the purpose of this lease by the Government Agent, Hambantota), will on November 29, 1956, at 10 a.m., at the Hambantota Kachcheri, sell by Public Auction the lease of a block of Crown land, about 1/2 acre in extent, from lot 36 in Sheet 8 of the Hambantota Town Plan, situated in Hambantota Town as a site for a Cinema Hall

2 The bidding will be on the premium, provided that no bid below the upset premium of Rs 360 will be accepted

3 The Government Agent may before accepting any bid satisfy himself of the bona fides of the person making it and his



ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made.

4 Every bidder shall be present in person or by duly accredited agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the Agents for scrutiny prior to the Sale.

5 The successful bidder shall immediately after his bid is accepted, pay in advance the amount of his bid and the first year's rent.

6 The successful bidder shall execute an indenture of lease within 14 days of it being presented to him. In the event of his failing to do so the Government Agent may cancel the sale and confiscate any monies paid by the bidder.

7 The lease will include the following conditions, amongst others —

- (a) The term shall be 99 years,
- (b) The rent shall be Rs 360 per annum. The rent will be subject to revision every 30 years, provided that at any such revision the revised rental shall not exceed the rent charged for the preceding period of 30 years by more than 50 per cent,
- (c) The lessee shall pay all rates and taxes and other assessments in respect of the land and buildings thereon,
- (d) The lessee shall not use the land for any purpose other than as site for a Cinema, except with the prior written consent of the Government Agent,
- (e) The lessee shall, within 18 months from the date of the lease and in accordance with the plans previously approved by the Government Agent, erect and complete on the land such buildings and installations as are necessary for establishing a Cinema thereon,
- (f) The lessee shall provide approach roads with culverts of sufficient capacity to the satisfaction of the Government Agent,
- (g) The lessee shall not sublet, donate, mortgage, or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf,
- (h) No compensation whatsoever shall be payable by the Crown for any improvements to or in respect of any buildings on the land or on any other account whatsoever.

8 For further particulars regarding the lease, application should be made to the Government Agent, Hambantota.

K C FERNANDO,  
for Government Agent

The Kachcheri,  
Hambantota, October 8, 1956

#### AUCTION SALE OF GEMMING RIGHTS

NOTICE is hereby given that the Government Agent, Ratnapura District, will sell by public auction the lease of the right to gem for a period of one year in Crown lands described in the schedule below.

2 The auction sale will be held at Ratnapura Kachcheri, at 10 a.m. on October 29, 1956.

3 Those who propose to bid at the auction should come prepared to pay the full value of the bid at the Kachcheri immediately after the bid is accepted.

4 The person whose bid is accepted should pay the full value of the bid together with a further deposit of Rs 100 on the date of sale before 3 p.m. and enter into a lease agreement.

The sum of Rs 100 referred to above will be kept as security for the filling of pits opened in the course of gemming operations and for the due observance of the conditions set out in the lease permit.

5 The selected lessee will be given possession of the land on a date to be notified soon after the sale.

6 The lessee shall be liable to pay for any trees on the land damaged, felled or uprooted during the occupancy of the land on the said lease.

7 The lessee shall notify the Government Mineralogist, Colombo, the date on which they commence gemming operations and should stop work and give access to the working at any time when required for inspection.

8 If at any time after the sale of the lease, it appears to the Government Agent, that the sale of the said lease was owing to some mistake or oversight but for which the same would not have been offered or put up for sale or that there is a need for the retention of the said land by the Crown, the Government Agent may declare, the said sale, cancelled and thereupon the lessee shall be entitled to a refund of any deposit made by him but to no compensation or any other relief, whatsoever.

9 No guarantee is given of the existence of gems in the lands.

10 Further particulars can be had from the Government Agent, Ratnapura District.

A E GOGERLY MORAGODA,  
Government Agent

The Kachcheri,  
Ratnapura, October 10, 1956

#### Schedule of Land Referred to

(a) Several blocks of approximately  $\frac{1}{2}$  acre each along Kumburugamuwa Ganga including the bed of the river.

(b) Several blocks of approximately  $\frac{1}{2}$  acre each along Kumburugamuwa Ganga including the bed of the river.

(c) Several blocks of approximately  $\frac{1}{2}$  acre each along Kumburugamuwa Ganga and Andolu Ganga including the bed of the rivers.

(d) Several blocks in a part of Halwinne Dola bed about  $\frac{1}{2}$  chain in length each.

(e) Several blocks of approximately  $\frac{1}{2}$  acre each on the right bank of Halwinne Dola.

(f) Several blocks of approximately 5 chains each along Andolu Ganga extending from the confluence of Andolu Ganga and Halmilla Ara to the confluence of Andolu Ganga and Timbolketiya Ganga. Each block includes the bed of the stream and banks on either side.

(g) Several blocks of approximately 5 chains each along Timbolketiya Ganga extending from the confluence of Timbolketiya Ganga and Andolu Ganga to the confluence of Timbolketiya Ganga and Walawe Ganga. Each block includes the bed of the stream and the banks on either side.

(h) Several blocks of approximately 5 chains each along Walawe Ganga extending from the confluence of Walawe Ganga and Timbolketiya Ganga to the confluence of Walawe Ganga and Ketakal Ara. Each block includes the bed of the stream and the right bank.

All situated along Kumburugamuwa Ganga, Halwinne Dola, Andolu Ganga, Timbolketiya Ganga and Walawe Ganga and falling within the villages of Kumburugamuwa, Katukumbura, Welawatugoda, Maduwanwela, Andoluwa and Ratkarawwa in Ratnapura District.

Note — The lands referred to above are the remaining blocks which were not sold at the auction held on September 20, 1956, and October 8, 1956, at Katukumbura and Ratnapura Kachcheri respectively.